



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,768 — FRIDAY, FEBRUARY 18, 1955

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	.. —
Final Orders	—	Central Province	.. —
Land Sales by the Government Agents :—		Southern Province	.. —
Western Province	—	Northern Province	.. —
Central Province	—	Eastern Province	.. —
Southern Province	—	North-Western Province	.. —
Northern Province	—	North-Central Province	.. —
Eastern Province	—	Province of Uva	.. —
North-Western Province	—	Province of Sabaragamuwa	.. —
North-Central Province	—	Land Acquisition Notices	.. 241
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	.. 248
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	.. —
		Miscellaneous Land Notices	.. 240
		Lands under Peasant Proprietor Scheme	.. —

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries for fee or reward, &c.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 71 OF 1955

Reference No. LL/A. 5652/J/H/538/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 10, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Province of Sabaragamuwa or other officer authorized by him	A portion, in extent about 0 A. 1 R. 27 P., of the land called Rambukgahahenewatta, being part of lot F 301 in P. P. 7,194, situated in Veralupe Village, Uda Pattuwa, Kuruwita Korale, Ratnapura District and bounded as follows :— North by Nambapana Road ; East by Stream ; South by Kalu Ganga ; West by T. P 96,906

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 72 OF 1955

Reference No. LD 1258/J54 L142.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 8, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Nuwara Eliya District, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan A 2,061

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 73 OF 1955

Reference No. LW 3456/J/E/69

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 10, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent Province of Uva, or other officer authorized by him	Lot 51 in supplement No 1 to final village plan 419

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 74 OF 1955

Reference No. LA. 3306/J/E/1324

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 9, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Puttalam and Chilaw Districts, or other officer authorized by him	Lots 679, 680 and 682 in town survey plans 12, North-Western Province

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 75 OF 1955

Reference No. LD. 4653/J/E/2489.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 7, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 2,066

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 76 OF 1955

Reference No LA/7595/J/HLG/2204

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 10, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

I

II

*Government Agent, Assistant Government Agent or other
authorized officer*

Description of Land

The Government Agent, North-Western Province, or other officer authorized by him Lots 1, 2 and 3 in preliminary plan A 1,230

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 77 OF 1955

Reference No. LWA/LW 3660/J/HLG/1734.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 11, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

II

*Government Agent, Assistant Government Agent or other
authorized officer*

Description of Land

The Government Agent, Province of Uva, or other officer authorized by him Lots 29, 31, 32, 35, 38, 40, 41, 42, 43, 45, 46, 47, 48, 49 and 50
in supplement No. 12 to final village plan 112

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0.01 perches out of the boutique claimed by Mr. A. V. J. de S. Waidya Chandra, situated in Karagampitiya, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

- North by Main Road, Hill Street, Dehiwala;
- East by Bolgoda Canal;
- South and west by Kuelwatta

(2) A portion, in extent about 0.09 perches out of the boutique claimed by Mr. Herman Gunaratne, situated in Karagampitiya, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

- North by Main Road, Hill Street, Dehiwala;
- East and south by Kuelwatta,
- West by Bolgoda Canal

Reference No. Q. 4786/J 54 T 277.
Colombo, January 4, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotments of land, in extent about 1½ acres from the land called Hurigolla, situated in the village of Weerasuriyakanda, Siyane Korale East, Colombo District, and bounded as follows:—

- North by existing school premises;
- East by Haggalla-Hedudemkanda P. W. D. Road;
- South by Arambegahawatta claimed by W. P. Arnolis Appuhamy,
- West by part of Hurigollawatta claimed by K. A. Perera.

Reference No. Q. 4819/J54 E409,
Colombo, January 3, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent about 13 acres from the land called Appugewatta, situated at Gongitota, Siyane Korale West Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North and north-east by gardens of the heirs of late W. A. Elaris, H. Marukku, J. M. D. Thomas Appu and H. Rosha ;
East and south-east by gardens of W. Marukku, H. Heras, H. Victoris and paddy fields of Lewis Fernando, W. A. Elaris,
W. A. Stephen and others and a branch of Kalu Oya ;
South, west and north-west by paddy fields of Mr. M. S. M. Mushin.

Ref. No. Q. 4831/J54 S444
Colombo, January 3, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land called Hedawakagahawatta, in extent about 12 acres, situated at Pinnameda, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North by lands belonging to U. D. Jeramias, S. M. Pakeer and Sons, A. A. Marshal Don Peter, W. A. Engaltina and her children and the low jungle of U. Edward ;
East and south-east by 20 feet road reservation (unused) lands belonging to Mr. Ranasinghe of Wattala, W. A. A. Stephen, K. Charles Gunasekera, Margret of Pehyagoda, M. Siyadoms, Solomon and Stephen (brothers) and W. Jeramias ;
South and south-west by Enderamulla-Welikandamulla Military Road ;
West by cart track to village houses

Ref. No. Q. 4799/J54 S322
Colombo, December 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

No LD 4796.

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land, described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following portions of lands, totalling in extent about 1 A. 2 R. 20 93 P., situated in Kindigoda Village, Kindigoda Wasama, Uda Dumbara Division, Kandy District —

- (1) An extent of about 10 perches out of the land called Kokumuttu fields ; and bounded as follows —
North and east by remaining portions of the same land ;
South and west by Kindigoda Ela.
- (2) An extent of about 15 15 perches out of the land called Kokumuttu fields, and bounded as follows —
North by remaining portion of the same land ;
South by Kindigoda Ela ;
East by Palliyakumbura, belonging to P. Umaru Lebbe ;
West by Kokumuttu fields belonging to A. S. Caseem
- (3) An extent of about 17 00 perches out of the land called Palliya Kumbura ; and bounded as follows —
North and south by remaining portions of the same land ;
East by Hatamune fields belonging to E. Omerulebbe and Mada Aswedduma belonging to Galdibokke Etanahamy ;
West by Crown land and Kokumuttu fields belonging to Dehgolla Punchi Banda
- (4) An extent of about 13 33 perches out of the land called Hatamune fields, and bounded as follows —
North by remaining portion of same land ;
South by Palliya Kumbura belonging to P. Umarulebbe, and Mada Aswedduma belonging to Galadibokke Etanahamy ;
East by Hatamune Henyaya belonging to M. S. Hameed and others ;
West by Palliya Kumbura belonging to P. Umarulebbe
- (5) An extent of about 23 33 perches out of the land called Mada Aswedduma, and bounded as follows —
North by Hatamune fields belonging to E. Omerulebbe, and Hatamune Henyaya belonging to M. S. Hameed and others ;
South by remaining portion of same land ;
East by Mada Aswedduma belonging to A. Mohamadu Haniffa ;
West by Palliya Kumbura belonging to P. Umarulebbe.
- (6) An extent of about 1 rood and 10 42 perches out of the land called Hatamune Henyaya ; and bounded as follows —
North by remaining portion of the same land ;
South by Mada Aswedduma belonging to U. Mohamathu Haniffa, Mada Aswedduma belonging to A. Mukulathumma, and Mada Aswedduma belonging to Galdibokke Etanahamy and others ;
East by Radawakumbura Henyaya belonging to P. Umaru Lebbe ;
West by Hatamune fields belonging to E. Omeru Lebbe
- (7) An extent of about 19 03 perches out of the land called Mada Aswedduma ; and bounded as follows —
North and east by Hatamune Henyaya belonging to M. S. Hameed and others ;
South and west by remaining portions of the same land.
- (8) An extent of about 22 85 perches out of the land called Mada Aswedduma ; and bounded as follows —
North by Hatamune Henyaya belonging to M. S. Hameed and others and Radawakumbura Henyaya belonging to P. Umarulebbe and others ;
South and west by remaining portion of the same land ;
East by Velikade belonging to Aswedduma Ukkubanda

- (9) An extent of about 30 97 perches out of the land called Velikade, and bounded as follows —
 North by Radawakumbura Henyaya belonging to P. Umarulebbe and Nugathanduwa belonging to U. B. Illangaratne;
 South by remaining portion of the same land;
 East by Pahala Vele-ela;
 West by Hatamune Henyaya belonging to M. S. Hameed.
- (10) An extent of about 35 09 perches out of the land called Radawakumbura Henyaya; and bounded as follows —
 North by remaining portion of the same land;
 South by Meda Aswedduma belonging to A. Mukulath Umma and Velikade belonging to Aswedduma Ukkubanda;
 East by Nugathanduwa belonging to U. B. Illangaratne,
 West by Hatamune Henyaya belonging to M. S. Hamood and others
- (11) An extent of about 4 85 perches out of the land called Nugathanduwa, and bounded as follows —
 North and east by remaining portions of the same land,
 South by Velikade belonging to Aswedduma Ukkubanda,
 West by Radawakumbura Henyaya belonging to P. Umarulebbe
- (12) An extent of about 18 91 perches out of the land called Maha Kumbura; and bounded as follows —
 North and west by Crown land;
 South by fields belonging to M. Umassalumma,
 East by remaining portion of the same land.

Ref. No J 54 L 303,
 Colombo, December 4, 1954

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development,

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

No. LD, 4752/J/LG/542/53.

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent approximately 35' x 25' from the land called Waikuntayagedara Watta, situated in Meddegama, Ampitiya Udagama, D. R. O's Division of Pata Hewaheta and Kandy, Kandy District; and bounded as follows:—

North and east by portions of the same land;
 South by a portion of the same land and V. C road from Meddagama to Kande,
 West by the land called Lokurugederawatta.

Colombo, January 24, 1955.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

No LD 4760.

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that allotment of land called Udapparappawela Kumbura, in extent about 1½ acres, situated in Maharawela, Godamunne Wasama, Uda Dumbura Division, Kandy District; and bounded as follows:—

North by Dodangahapela Kumbura;
 East by Udapparappawela Kumbura;
 South by Hensayage Kumbura;
 West by Metipitiya Kumbura.

Ref. No. J/HA/629/53.
 Colombo, January 18, 1955.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

My No. LA-3560.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of approximately 20 acres out of the land called Dombawela Estate, situated in Dombawela village, Matale South, Matale District; and bounded as follows:—

North, east and west by P W D road;
 South by Eriyagasgodaphille-ela and the remaining portion of the same land.

Ref. No. J 54 L 53 V. E.,
 Colombo, January 27, 1955.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres from the land called St Margaret's Carolina Tea Estate, situated in Udapussellawa Village, Ragala Village Headman's Division, Walapane D. R. O's Division, Nuwara Ehya District; and bounded as follows:—

North, east and west by portions of the same land,
 South by Nuwara Ehya-Kirklees P W. D road.

Ref. No. J/54 E 466—LD/LE 23,
 Colombo, January 20, 1955.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The following eighteen allotments of land, totalling in extent about 3A 0R. 29 84P., situated in the Village of Mattaka, Village Headman's Division No. 34, Mattaka, Bentota Wallalawita Korale, Galle District.

- (1) A portion in extent about 0A. 1R. 35 68P., out of the land called Ambalangoda-deniya and bounded on all sides by the remaining portions of the same land.
- (2) A portion in extent about 0A. 0R. 34 24P., out of the land called Ambalangoda-deniya and bounded as follows:—
North by Manana-deniya;
East, south and west by remaining portions of the same land.
- (3) A portion in extent about 0A. 0R. 05 60P., out of the land called Manana-deniya and bounded as follows:—
North, east and west by remaining portions of the same land;
South by Ambalangoda-deniya.
- (4) A portion in extent about 0A. 0R. 11 20P., out of the land called Manana-deniya and bounded as follows:—
North, east, south and west by remaining portions of the same land.
- (5) A portion in extent about 0A. 0R. 8 80P., out of the land called Manana-deniya and bounded on all sides by the remaining portions of the same land;
- (6) A portion in extent about 0A. 0R. 09 28P., out of the land called Manana-deniya and bounded on all sides by the remaining portions of the same land;
- (7) A portion in extent about 0A. 0R. 13 60P., out of the land called Olagoda-deniya and bounded as follows:—
North by Kahagalgedella;
East and west and south by Mananadeniya.
- (8) A portion in extent about 0A. 0R. 33 12P., out of the land called Olagoda-deniya and bounded as follows:—
North by Kahagalgedella,
East and west by remaining portions of the same land;
South by Manana-deniya.
- (9) A portion in extent about 0A. 0R. 19 36P., out of the land called Kalugalgedella and bounded as follows:—
North and south by Olagoda-deniya;
East and west by Kalugalgedella.
- (10) A portion in extent about 0A. 1R. 04 80P., out of the land called Olagoda-deniya and bounded as follows:—
North by Manana-deniya,
East and west by Olagoda-deniya;
South by Kalugalgedella.
- (11) A portion in extent about 0A. 2R. 00 80P., out of the land called Manana-deniya and bounded as follows:—
North, east and west by remaining portions of the same land;
South by Olagoda-deniya.
- (12) A portion in extent about 0A. 1R. 32 64P., out of the land called Kekunagaha-deniya and bounded as follows:—
North by remaining portions of the same land;
East by Manana-ela and Kekunagaha-deniya,
South by Ambalangoda-deniya;
West by Kekunagaha-deniya and Crown Land.
- (13) A portion in extent about 0A. 0R. 35 04P., out of the land called Poddiwela Estate and bounded as follows:—
North by Poddiwela Estate and Crown Land,
East by Crown Land;
South by Crown Land;
West by remaining portions of the same land.
- (14) A portion in extent about 0A. 0R. 11 20P., out of the land called Manana-deniya and bounded on all sides by the remaining portions of the same land.
- (15) A portion in extent about 0A. 0R. 20 16P., out of the land called Manana-deniya and bounded on all sides by the remaining portions of the same land.
- (16) A portion in extent about 0A. 0R. 13 16P., out of the land called Manana-deniya and bounded on all sides by the remaining portions of the same land.
- (17) A portion in extent about 0A. 0R. 08 00P., out of the land called Manana-deniya and bounded on all sides by the remaining portions of the same land.
- (18) A portion in extent about 0A. 0R. 13 16P., out of the land called Manana-deniya and bounded on all sides by the remaining portions of the same land.

Ref. No J. 54L 240.
Colombo, December 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about 0 A. 3 R. 13 5 P., out of the land called Dummalahena, situated in Panadugama village, Gangaboda Pattuwa, Matara District; and bounded as follows:—

North, south and west by Dummalahena;
East by Dummalahena and V. C Road

Reference No. J/54 E 431—L B 2235.
Colombo, January 5, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Kosandehena *alias* Battalahena, *alias* Wellasegewatte, in extent three roods, (being lot 170 in F.V.P. 309), situated in Imbulamure, Helaudapalata, Meda Korale, Ratnapura District, and bounded as follows —

North by lot 17 A in F. V. P. 309 (road reservation);
East by lot 17 in F. V. P. 309 (road reservation);
South by lot 18 in F. V. P., 309 (road reservation),
West by lot 17B in F. V. P. 309 (road reservation).

Ref No. J 54 E 374—LL/A 5743.
Colombo, January 19, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA, Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 0A 1 R 27 P., of the land called Rambukgahahenewatta, being part of lot F 301 in P. P. 7,194, situated in Veralupe Village, Uda Pattuwa, Kuruwiti Korale, Ratnapura District, and bounded as follows.—

North by Nambapana road;
East by stream,
South by Kalu-ganga;
West by T.P. 96,906.

Ref No. J/H/538/53—J.L/A 5652.
Colombo, February 10, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LA/7707

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, *viz.* for Ku/Udakendawela Government S. M. School

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his declaration No J/E/2733 of November 25, 1954, and published in the *Government Gazette* No 10,748 of December 31, 1954

The leasehold interest in and over an extent of 4 A. 0 R. 08 P, out of land called Galpotheyaya *alias* Rogedaramukalana situated in Ragedara Village, Hetahaya Korale, Hiriyala Hatpattuwa, Kurunegala District; surveyed and described as lot 246 in Supplement No. 1 to final village plan 2,739.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on March 25, 1955, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 17, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, February 12, 1955

SAM H. SILVA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LA/ED/6/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

As decided by the Minister of Lands and Land Development, in his declaration No J/E/592/53 of January 16, 1954, and published in *Government Gazette* No 10,640 of February 12, 1954

An extent of 1 A 3 R. 00.5 P, out of the land called Kongahamulahena Higgahamulawatta situated in Kandanegedera village Medapattu West, Katugampola Hatpattu in Kurunegala District; and surveyed and described as lot 34 in supplement No. 2 to final village plan 294

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on March 25, 1955, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 17, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala February 12, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. J/E/2700—LL/A 5514.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. B. P.
1	Akulawilshena	Chena ..	Mullegangoda Mohottalalage Heenmahatmaya, Beraliyana Wahumpurage Podsungho, Herath Mudiyanseelage Premadasa, ditto Gunadasa, ditto Karunadasa, ditto Dingirihamy, ditto Mudiyanse, ditto Podumenike, all of Weddagala and Naiyandikaralage Agiris of Ratnapura	3 1 20

All persons in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Sinhalese Mixed School, Weddagala North, on March 30, 1955, at 10.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 23, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Persons who fail to send in written claims before due date specified above are hereby informed that they need not appear before me at the inquiry, as I will not inquire into their oral claims in the absence of written claims which should have been sent by the specified date.

All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the time of the inquiry.

The Kachcheri,
Ratnapura, February 14, 1955.

C. LUDEKENS,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

No. OB/J/97—L.D. 1046

LAND KACHCHERI NOTICE

Middle-Class Scheme—Manatkadu and Anaivilunthan

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance to consider applications for allotments under the above scheme suitable for coconut and palmyrah, particulars of which are given in the Schedule hereto to select persons for allotments thereof. Date, time and place of the Land Kachcheri will be notified later.

2. Applications will be entertained from middle-class Ceylonese only.

3. Applications must be duplicate and sent by registered post to the Government Agent, Northern Province, Jaffna. The left-hand top corner of the envelope should be marked "Application for allotments at Vallipuram Temple Area". Applications must be sent to reach the Government Agent, Northern Province, Jaffna, before 1 p.m. on Saturday, March 19, 1955.

4. Applications should be made as in the form given below. No forms are being issued in this office. Applications which are not made in the prescribed form are liable to be rejected.

5. Selected applicants will be required to plant the entirety of the allotments within one year of the date of putting in possession with coconut and palmyrah. They will simultaneously be required to plant trees as a wind break along the boundaries of their allotments.

6. Applicants should be prepared to take over possession of the allotments when called upon to do so, otherwise the selection will be cancelled.

7. Selected applicants will be required to pay an annual payment in respect of each allotment, calculated at 4 per cent. of the unimproved value of the land.

8. Any incorrect information in the application will lead to summary rejection of the application and if selected, to cancellation of the selection.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kalutara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m., on March 29, 1955, at the Kalutara Kachcheri, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. B. P.
F. V. P. 86, Paragama		
1 AC	N. C. Pinto	14 3 15
1 AD	T. V. Lewis Appuhamy	10 3 5
P. P. A 353, Horawala		
20 & 23	Mudaliyar C. W. A. Gunatilleka	10 0 38
33, 34, 36 & 38	P. Felix Fernando	20 0 30
64 & 66	Hapuhettige Charles Singho	5 0 0
74, 76 & 78	M. D. Mendis	6 3 2
83 & 85	H. W. P. Buddhadasa	4 0 30
80	A. R. L. M. Abdul Azeez	5 0 7

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Mannar District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on March 29, 1955, at the Office of the Divisional Revenue Officer at Nanaddan, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. B. P.
P. P. No. A 1,322. Village—Kankantivu		
3	Francis Anthony Croos	1 0 22
P. P. No. 5,509. Village—Ollimadu		
14	Anthony Duraisamy	0 3 17
15	Do.	3 0 6

SCHEDULE "A"

The land is bounded by the following boundaries —

West : Vallipuram Temple ;
South : Sandy Soul,
East : Sea ;
North : Proposed road.

SCHEDULE "B"

- Name of applicant : _____.
- Present address of applicant : _____.
- Permanent place of residence and address thereof : _____.
- Age : _____.
- Occupation : _____.
- Number of dependants specifying relationship, sex and age : _____.
- Present income per annum : _____.
- Cash available with applicant to spend on the land : _____.
- Any special claims : _____.

M. SRI KANTHA,
Government Agent.

The Kachcheri,
Jaffna, February 10, 1955.

Miscellaneous Land Notices

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Society, Talpotha Tulana, has applied for the lease of a piece of Crown land, about one acre in extent forming part of the Civic Centre in B. O. P. 316, Talpothe Tulana Polonnaruwa District for the construction of a Co-operative Paddy Store thereon

2. The site is bounded on East by D 1 north Channel and road, and north, south and west by part of the Civic Centre. The land which is conveniently situated is available for the purpose in view. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term · 30 years ;
- (b) Rent . Rs. 10 per annum ;
- (c) The lessee shall, within three months from the commencement of the lease erect a Co-operative Paddy Store, Co-operative Store Office and a building to house a Rice Huller, on the land to the satisfaction of the Assistant Government Agent, Polonnaruwa ;
- (d) The lessee shall use the site for the construction of the buildings set out in para (c) above and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, February 18, 1955. W. W. J. MENDIS,
for Land Commissioner.

ANURADHAPURA DISTRICT—F. V. P. 4—KUNCHIKULAMA

Sale of leases of Boutique Sites from lot 1

NOTICE is hereby given that the Government Agent, North-Central Province (hereinafter referred to as the Government Agent), will on March 14, 1955, at 10 a.m. at the Office of the Divisional Revenue Officer, Kalagam Palata, Ipalagama, sell by public auction, the lease of (6) blocks of crown land each about 33' x 66' in extent, from lot 1 in F. V. P. 4, situated at Kunchikulama, Kalagam Palata, Anuradhapura District, for use as boutique sites.

2. Three (3) blocks will be open to public auction and the other three (3) blocks will be open to bidding only by bona fide permanent residents of the N. C. P. living in Kunchikulama, Hiripitiyagama and Ganthuriyagama villagers.

3. The bidding will be on the premium. The upset premium for each block will be Rs. 50. No bid below the upset premium will be accepted.

4. The Government Agent may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made

5. Every bidder shall be present in person, or by a duly accredited Agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

6. The successful bidder shall immediately after his bid is accepted, pay to the Government Agent the amount of his bid and the first year's rent in advance.

7. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

8. Each lease will include the following conditions amongst others —

- (a) The lease shall be for a term of 30 years, with an option of renewal for two successive terms of 30 years each ;
- (b) The rent shall be Rs. 6 per annum, subject to revision each time the lease is renewed ;
- (c) The lessee shall within one year from the commencement of the lease erect a permanent boutique on the land in accordance with plans and specifications approved by the Government Agent. The lessee shall not construct any additions or improvements to the buildings on the land or erect any temporary buildings thereon except with the prior approval of the Government Agent.

- (d) The lessee shall use the land as a site for a boutique and for no other purpose except with the prior written consent of the Government Agent.
- (e) The lessee shall not sublet, transfer, mortgage, donate or otherwise dispose of or deal with his interest in the lease without the prior written consent of the Land Commissioner on the lessor's behalf.
- (f) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and buildings thereon.
- (g) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish and remove the material of any buildings on the land, provided no undue damage is caused to the land thereby.
- (h) No compensation shall be payable by the crown for any buildings left on the land on any other account whatsoever.

9. For further particulars regarding the lease application should be made to the Government Agent

H. C. GOONEWARDENA,
Government Agent.

The Kachcheri,
Anuradhapura, February 11, 1955.

LE. 2269.

ANURADHAPURA DISTRICT—HURULUWEWA SCHEME

Sale of leases of Boutique Sites at Tracts 1-4 Left Bank—Huruluwewa Scheme

NOTICE is hereby given that the Government Agent, North-Central Province (hereinafter referred to as the Government Agent), will on March 10, 1955, at 1 p.m. at the site sell by public auction the lease of seven (7) blocks of crown land, each about 40' x 100' in extent, and situated in the Civic Centre in Tracts 1-4 Left Bank, Huruluwewa Scheme in the Anuradhapura District, for use as boutique sites.

2. The bidding will be on the premium. The upset premium for each block will be Rs. 100. No bid below the upset premium will be accepted.

3. The Government Agent may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited Agent, at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5. The successful bidder shall immediately after his bid is accepted pay to the Government Agent the amount of his bid and the first year's rent in advance.

6. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7. Each lease will include the following conditions amongst others :—

- (a) The lease shall be for a term of 30 years, with an option of renewal for two successive terms of 30 years each ;
- (b) The rent shall be Rs. 18.50 per annum, subject to revision each time the lease is renewed ;
- (c) The lessee shall within one year from the commencement of the lease, erect a permanent boutique on the land in accordance with plans and specifications approved by the Government Agent. The lessee shall not construct any additions or improvements to the buildings on the land or erect any temporary buildings thereon except with the prior approval of the Government Agent ;
- (d) The lessee shall use the land as a site for a boutique and for no other purpose except with the prior written consent of the Government Agent ;
- (e) The lessee shall not sublet transfer, mortgage, donate, or otherwise dispose of or deal with his interests in the lease without the prior written consent of the Land Commissioner on the Lessor's behalf ;
- (f) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and buildings thereon

- (g) At the expiration, or earlier determination of the lease the lessee shall be entitled to demolish and remove the materials of any buildings on the land, provided no undue damage is caused to the land thereby;
- (h) The lessee shall not be entitled to any compensation from the crown for any buildings left on the land or on any other account whatsoever.
8. For further particulars regarding the lease application should be made to the Government Agent.

The Kachcheri,
Anuradhapura, February 10, 1955.

H C GOONEWARDENA,
Government Agent.

ANURADHAPURA DISTRICT—HURULUWEWA SCHEME

Sale of leases of Boutique Sites from Tract 6 Right Bank—Huruluwewa Scheme

NOTICE is hereby given that the Government Agent North-Central Province (hereinafter referred to as the Government Agent), will on March 16, 1955, at 9 30 a.m. at the site sell by public auction the lease of eight (8) blocks of crown land, each about 40' x 100' in extent, situated in the Civic Centre in Tract 6 Right Bank, Huruluwewa Scheme in the Anuradhapura District for commercial purposes.

2. The bidding will be on the premium. The upset premium for each block will be Rs 100. No bid below the upset premium will be accepted.

3. The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5. The successful bidder shall immediately after his bid is accepted pay to the Government Agent the amount of his bid and the first years rent in advance.

6. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7. Each lease will include the following conditions, amongst others —

- (a) The lease shall be for a term of 30 years with an option of renewal for two successive terms of 30 years each,
- (b) The rent shall be Rs. 18 50 per annum, subject to revision each time the lease is renewed,
- (c) The lessee shall within one year from the commencement of the lease, erect a permanent boutique on the land in accordance with plans and specifications approved by the Government Agent. The lessee shall not construct any additions or improvements to the buildings on the land or erect any temporary buildings thereon except with the prior approval of the Government Agent;
- (d) The lessee shall use the land as a site for boutique and for no other purpose, except with the prior written consent of the Government Agent;
- (e) The lessee shall not sublet, transfer, mortgage, donate or otherwise dispose or deal with his interests in the lease without the prior written consent of the Land Commissioner on the Lessor's behalf;
- (f) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and buildings thereon;
- (g) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish and remove the materials of any buildings on the land, provided no undue damage is caused to the land thereby,
- (h) The lessee shall not be entitled to any compensation from the crown for any buildings left on the land or on any other account whatsoever.

8. For further particulars regarding the lease application should be made to the Government Agent.

The Kachcheri,
Anuradhapura, February 10, 1955.

H C GOONEWARDENA,
Government Agent.

BADULLA DISTRICT

Sale of Lease of Building Sites—Metipimbiya Village

NOTICE is hereby given that the Government Agent of Province of Uva (hereinafter referred to as the Government Agent) will, on March 22, 1955, at 10 a.m., at the Badulla Kachcheri, sell by public auction the leases of the building sites described in the schedule hereto.

2. The bidding will be on the annual rent. Each lease will be sold to the highest bidder. No bid below the upset rental indicated in the Schedule hereto will be accepted.

3. The Crown reserves the right, in case the rent bid or tendered for the site exceeds twice the upset rent —

(a) to fix the rent payable at such lower figure as is considered reasonable and;

(b) to require the lessee to pay a premium of at least twenty times the difference between the rent bid and the rent thus fixed.

4. The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and of his ability to comply with the conditions of the lease, and in suitable cases the Government Agent may refuse to accept such bid and continue the sale as if no such bid has been made.

5. The successful bidder shall, immediately after his bid is accepted, pay to the Government Agent a sum equal to one-tenth of the first year's rent. The balance of the first year's rent shall be paid within one month of the date of the sale. Where the rent payable is modified in the manner indicated in clause 3, the Government Agent will intimate to the purchaser and he shall pay to the Government Agent within one month of such intimation the premium and the balance of the first year's rent.

6. Each lease will include the following conditions, amongst others —

(a) The term of the lease shall be 99 years.

(b) The rent will be subject to revision at the end of each period of 30 years. Provided that at such revision the annual rent shall not be increased by more than fifty per cent. of the rent payable before such revision.

(c) During the first period of thirty years of the lease the rent payable for each of the first three years of that period shall be only one-third of the annual rent.

(d) The lessee shall, within two years from the commencement of the lease and in accordance with the plans and specifications approved by the Government Agent, erect and complete on the land a residential building to the value of not less than Rs. 3,000.

(e) The lessee shall not sublet, sell, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner.

- (f) The lessee shall maintain all buildings erected by him upon the land in good repair to the satisfaction of the Government Agent.
- (g) The lessee shall pay all rates, taxes and other assessments and outgoings whatsoever in respect of the land and buildings thereon.
- (h) The lessee shall erect and maintain in good repair to the satisfaction of the Government Agent a substantial fence or boundary wall around the land
- (i) The lessee shall, at the expiry of the term of the lease or on its earlier determination, surrender the land to the Government Agent or any officer authorized by him, together with all buildings erected thereon and all additions, improvements and fixtures thereto in good repair and condition (due allowance being made for fair wear and tear). The lessee shall not be entitled to any compensation in respect of the said buildings, additions, improvements and fixtures or on any other account whatever.

7. For any further particulars regarding the leases, application should be made to the Government Agent.

The Kachcheri,
Badulla, February 14 1955.

K. C. FERNANDO,
for Government Agent.

Final village plan No 116, Metipambiya Village in Mahapalata Korale, Udukunda Division

Lot	Name of Land	Description	Extent			Upset Annual Rent for the First Thirty Years Rs. c
			A.	R.	P.	
234	Kanattekapallepatana ..	Patana .	1	1	24	168 0
7R	Kanattekapallepatana <i>alias</i> Kalamadagastennepatana .	do	0	3	7	95 25
221	Kanattekapallepatana ..	do. ..	1	0	12	129 0

BADULLA DISTRICT

Lease of the right to take the produce of the Tea Plantations on Lots 297, 300, 301, 303, 305 and 308 in F. V. P. 114—
Diyatalawa in Udukunda Division

NOTICE is hereby given that the Government Agent of the Province of Uva, (hereinafter referred to as the Government Agent) will sell by public auction at 10 a.m. on March 8, 1955, at the site the lease of the right to take the produce of the tea plantations standing on the Crown lands described in the schedule hereto for a term of five years from the date of the sale

2 The bidding will be on the rental. The highest bid will be accepted. The upset annual rent is Rs 250 and no bid below the upset rent will be accepted.

3 The officer conducting the sale may, before accepting any bid, satisfy himself as to the bona fides of the bidder. In the event of his not being satisfied, he may refuse to accept any bid and may continue the sale as if no such bid had been made.

4 Every bidder shall be present in person or through a duly accredited agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny before the sale.

5 The successful bidder shall immediately after his bid is accepted pay one-fifth of the rent and the balance in four equal instalments on January 31, each year.

6 The successful bidder shall sign the conditions of sale and execute an indenture of lease within fourteen days of its being presented to him. In the event of such bidder failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by such bidder.

7. The lease will include the following amongst other conditions :

- (i) The lessee shall at all times allow free access to the water tanks on the land ;
- (ii) The lessee shall pay the rents on the dates appointed in the lease ;
- (iii) The lessee shall maintain the tea plantations on the land in good condition ;
- (iv) The lessee shall take such measures as may be required by the Government, to prevent soil erosion ;
- (v) On the expiry or earlier termination of the lease, the lessee shall hand over quiet possession of the land to the Government Agent or any officer deputed by him.

8. Further particulars may be obtained from the Government Agent, Province of Uva

9 The notice published in *Gazette* No 10,765 of February 11, 1955, relating to the right to take the produce of the tea plantations on lots 297, 300, 301, 303, 305 and 308 in F V P 114 is hereby cancelled

SCHEDULE

Plan No.	Lot No	Name of Land	Village and Division	Extent A. R. P.
F. V. P. 114	297, 300, 301, 303, 305 and 308	Government Bungalow premises ..	Diyatalawa in Udukunda Division	6 6 0

The Kachcheri,
Badulla, January 24, 1955.

K. C. FERNANDO,
for Government Agent

NOTICE OF LAND KACHCHERI

APPLICATIONS are hereby invited for the allotments of Crown lands, the particulars of which are given in the Schedule below.

2. All applications which should be substantially in the form given below must reach the Government Agent, Uva, on or before March 18, 1955.

3. The Land Kachcheri will be held at the Badulla Kachcheri. The applicants will be informed of the date of Land Kachcheri. Every applicant should attend the Land Kachcheri in person or depute some one in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri the Government Agent, Uva, may presume that the applicant does not wish to pursue his application further.

4. Every selected applicant will be required to deposit immediately his selection is notified a sum calculated at Rs. 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

5. Access available to the area is indicated below.

6. Applications from persons having an income up to Rs 12,000 (unmarried persons) and Rs. 24,000 (married persons) per year will be considered to receive allotments of not exceeding 10 to 25 acres.

The last notice of assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof of income.

7. The annual payment will be 4 per cent. of the unimproved value of the land under the L. D. O.

8. The crops for which the lands are suitable are noted against them.

9. Any further particulars can be had from the Government Agent, Uva.

The Kachcheri,
Badulla, February 14, 1955

D. RAJABATNAM,
for Government Agent.

Schedule

Village	F V Plan No	Lot Nos	Extent			Crops for which is suited
			A.	R.	P.	
Bakinigahawela ..	168	1	350	0	0	Citrus
		37	100	0	0	
		47	30	0	0	
		104	20	0	0	
		Total	500	0	0	

Situation and Description of the Land.—The land is situated in the village of Bakinigahawela in the Chief Headman's Division of Wellassa of Badulla District.

Access to the Area.—From Bibile proceed 13½ miles along the Bibile-Moneragala road and the land is to the east, bordering the Main road up to the 15th mile post or from the opposite direction, proceed 10 miles from Hulandawa junction (Moneragala) along main road to Bibile and the land is to east of the main road and bordering it from the 15th to 13½ mile-stones.

Rainfall.—The area has an average rainfall of 75" per year, spread evenly throughout the year.

Availability of Labour for cultivation.—Village labour is available within a radius of 5-7 miles of the lands.

APPLICATION FOR AN ALLOTMENT OF CROWN LAND FROM THE VILLAGE OF BAKINIGAHAWELA, WELLASSA DIVISION, BADULLA DISTRICT, PROVINCE OF UVA

- Name of applicant and address : _____.
- Permanent address : _____.
- Occupation : _____.
- Whether Ceylonese : _____.
- Whether married or not and number of dependants : _____.
- Annual income according to the last notice of assessment issued by the Income Tax Department . _____.
- What cash reserves are there if any : _____.
- Particulars of private lands owned and how utilized . _____

Highland			Paddyland		
A	R	P.	A.	R.	P.

- Particulars of any Crown lands held on lease or under the Land Development Ordinance and how utilized —

Highland			Paddyland		
A	R	P.	A.	R.	P.

- Particulars of land applied for (extent and lot No.) _____.
- What crops you propose to grow _____.
- Amount prepared to be invested annually . _____.

Date : _____.

Signature of Applicant,

ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය කිව 4786/පේ 54 ට 277.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම්පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ කරගම්පිටියේ පිහිටි ඒ වි පේ ද ඇස් වදාමත් දු මහත්මිය අයිතිකම් කියන කඩෙන් පර්චස් 0.01ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට කෙලින් විවිය, දෙහිවල හිල් විවිය,
නැගෙනහිරට බොල්ගොඩ ඇල;
දකුණට සහ බස්නාහිරට කෙවුල්වත්ත

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම්පාලක නිලධාරීන්ගෙන් කොටසකගේ කරගම්පිටියේ පිහිටි හාර්මන් ගුණරත්න මහත්මිය අයිතිකම් කියන කඩෙන් පර්චස් 0.09ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට කෙලින් විවිය, දෙහිවල හිල් විවිය;
නැගෙනහිරට සහ දකුණට කෙවුල්වත්ත,
බස්නාහිරට බොල්ගොඩ ඇල

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1955ක් වූ ජනවාරි මස 4 වැනි දින
කොළඹදීය

අංකය කිව 4819/පේ 54 ට 409

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ විරඳුරියකන්ද යන ගමේ පිහිටි හුරියොල්ල යන ඉඩමෙන් අක්කර 1½ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට දැනට තිබෙන පාඨලා භූමිය;
නැගෙනහිරට හත්ගල්ල-ගාඩ්දෙණිකන්ද ප්‍රසිඛ පාර;
දකුණට බඩලිව පි අර්නෝලිස් අප්පුහාමි අයිතිකම් කියන අරඹගහවත්ත,
බස්නාහිරට කේ ඒ පෙරේරා අයිතිකම් කියන හුරියොල්ල වත්තේ කොටසක්

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1955ක් වූ ජනවාරි මස 3 වැනි දින
කොළඹදීය

අංකය කිව 4831/පේ 54 ඇස් 444

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි

ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කළ පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ අදිකාරි පත්තුවේ යෝග්ගිනොට පිහිටි අප්පුගෙවත්ත යන ඉඩමෙන් අක්කර 13ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ ඊසානට එච්. මාරුක්කුට, පේ ඇම්. ඩී තෝමස් අප්පුට, එච් රොසලින්ට සහ නැයිගිය බඩලිව ඒ. එලාරිස්ගේ උරුමක්කාරයින්ට අයිති ඉඩම්,

නැගෙනහිරට සහ ගිනිකොනට බඩලිව, මාරුක්කුට, එච්. හේරස්ට, එච්. වික්ටෝරියස්ට අයිති ඉඩම් සහ ප්‍රච්ඡි ප්‍රනාන්දුට, බඩලිව ඒ එලාරිස්ට, බඩලිව ඒ ස්ටීවන්ට සහ අනිත් අයට අයිති කුඹුරු සහ කළුමුහුණේ අත්තක්,

දකුණට, බස්නාහිරට සහ වයඹට. ඇම් ඇස්. ඇම් මුශින් මහත්මියට අයිති කුඹුරු.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1955ක් වූ ජනවාරි මස 3 වැනි දින
කොළඹදීය

අංකය කිව 4799/පේ 54 ඇස් 322.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ අදිකාරි පත්තුවේ පිත්ත මැද පිහිටි අක්කර 12ක පමණ විශාලකම් ඇති ගාඩ්වකගහ වත්ත යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට යු ඩී ජේරමියස්ට, ඇස් ඇම්. පකීර් සහ පුත්‍රයින්ට ඒ ඒ. මාර්ෂල් දෙත් පිටර්ට, බඩලිව ඒ. එන් ගෝතිනා සහ ඇගේ දරුවන්ට අයිති ඉඩම් සහ යු ඇබ්බේට්ට අයිති කැල. සහිත ඉඩම්,

නැගෙනහිරට සහ ගිනිකොනට අඩි 20ක පළල ඇති පාරට වෙන් කරන ලද කොටස, වත්තල රණසිංහ මහත්මයාට, බඩලිව ඒ. ඒ. ස්ටීවන්ට, කේ. වාල්ස් ගුණසේකරට, පැලියගොඩ මාලුවට, ඇම් සියදෝරිස්ට, සලමෝන් සහ ස්ටීවන්ට (සහෝදරයෝ) සහ බඩලිව ජේරමියස්ට අයිති ඉඩම්;

දකුණට සහ නිරිතට : එන්ඩේරමුල්ල-වැලිකන්දමුල්ල මිලිටරි පාර,
බස්නාහිරට : ගමේ ගෙවල්වලට යන කරත්ත පාර

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ දෙසැම්බර් මස 28වෙනි දින
කොළඹදීය

අංකය ඇල්ඩී 4796/පේ 54 ඇල් 302

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි

වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොසායයේ කිඳියොඩ වසමේ කිඳියොඩ පිහිටි අක්කර 1, රුබි 2, පර්චස් 20 33ක් පමණ වූ මෙහි පහත විස්තර කරන ලද ඉඩම් කොටස් —

(1) කොකුඹුවු කුඹුරුවලින් පාර්චස් 10ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්;
දකුණට සහ බටහිරට කිඳියොඩ ඇල

(2) කොකුඹුවු කුඹුරුවලින් පාර්චස් 15 15ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස,
දකුණට කිඳියොඩ ඇල,
නැගෙනහිරට පි ඔමරුලෙඹබෙට අයිති පල්ලිය කුඹුර,
බටහිරට ඒ ඇස් කාසිමට අයිති කොකුඹුවු කුඹුරු

(3) පල්ලිය කුඹුරින් පාර්චස් 17ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස්,
නැගෙනහිරට පි ඔමරුලෙඹබෙට අයිති හතළිනේ කුඹුරු සහ ගල්දොඩොක්කේ එනනාමිට අයිති මඩ අස්වැද්දුම,
බටහිරට ආණ්ඩුවේ ඉඩම සහ දෙහියොල්ලේ පුංචි බණ්ඩාට අයිති කොකුඹුවු කුඹුරු

(4) හතළිනේ කුඹුරුවලින් පාර්චස් 13 33ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස,
දකුණට පි. ඔමරුලෙඹබෙට අයිති පල්ලිය කුඹුර සහ ගල් දොඩොක්කේ එනනාමිට අයිති මඩ අස්වැද්දුම,
නැගෙනහිරට ඇම් ඇස් හමිච්ච සහ අනිකුත් අයට අයිති හතළිනේ හේන්යය;
බටහිරට පි ඔමරුලෙඹබෙට අයිති පල්ලියකුඹුර

(5) මඩ අස්වැද්දුමෙන් පාර්චස් 23 33ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට පි ඔමරුලෙඹබෙට අයිති හතළිනේ කුඹුරු සහ ඇම් ඇස් හමිච්ච සහ අනිකුත් අයට අයිති හතළිනේ හේන්යය,
දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස,
නැගෙනහිරට ඒ මොහම්මදු හානිපාට අයිති මැද අස්වැද්දුම,
බටහිරට පි ඔමරුලෙඹබෙට අයිති පල්ලිය කුඹුර

(6) හතළිනේ හේන්යයෙන් රුබි 1 පාර්චස් 10 42 පමණ වූ කොටසට මායිම් —
උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස;
දකුණට සු මොහම්මදු හානිපාට අයිති මඩ අස්වැද්දුම, මුකුලත් උම්මාට අයිති මැද අස්වැද්දුම සහ ගල්දොඩොක්කේ එනනාමිට සහ අනිකුත් අයට අයිති මැද අස්වැද්දුම,
නැගෙනහිරට පි ඔමරුලෙඹබෙට අයිති රදවා කුඹුර හේන්යය,
බටහිරට පි ඔමරුලෙඹබෙට අයිති හතළිනේ කුඹුරු

(7) මැද අස්වැද්දුමෙන් පාර්චස් 10.08ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට සහ නැගෙනහිරට ඇම් ඇස් හමිච්ච සහ අනිකුත් අයට අයත් හතළිනේ හේන්යය,
දකුණට සහ බටහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්

(8) මැද අස්වැද්දුමෙන් පාර්චස් 22 85ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට ඇම් ඇස් හමිච්ච සහ අනිකුත් අයට අයිති හතළිනේ හේන්යය සහ පි ඔමරුලෙඹබෙට අයිති රදවා කුඹුර හේන්යය,
දකුණට සහ බටහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්,
නැගෙනහිරට අස්වැද්දුමේ උක්කු බණ්ඩාට අයිති වැලිකඩේ

(9) වැලිකඩෙන් පාර්චස් 30 97ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට පි. ඔමරු ලෙඹබෙට අයිති රදවා කුඹුර හේන්යය සහ සු බී ඉලන්ගරත්තට අයිති නුගහවුට,
දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස,
නැගෙනහිරට පහලවෙලේ ඇල,
බටහිරට ඇම් ඇස් හමිච්ච අයිති හතළිනේ හේන්යය

(10) රදවා කුඹුරේ හේන්යයෙන් පාර්චස් 35 09ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස;
දකුණට ඒ මුකුලත් උම්මාට අයිති මැද අස්වැද්දුම සහ අස්වැද්දුමේ උක්කුබණ්ඩාට අයිති වැලිකඩේ,

නැගෙනහිරට සු. බී ඉලන්ගරත්තට අයිති නුගහවුට,
බටහිරට ඇම් ඇස් හමිච්ච සහ අනිකුත් අයට අයිති හතළිනේ හේන්යය

(11) නුගහවුවෙන් පාර්චස් 4 85ක් පමණ වූ කොටසට මායිම් —
උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්
දකුණට අස්වැද්දුමේ උක්කුබණ්ඩාට අයිති වැලිකඩේ,
බටහිරට පි ඔමරුලෙඹබෙට අයිති රදවා කුඹුරේහේන්යය

(12) මහකුඹුරෙන් පාර්චස් 18 91 පමණ වූ කොටසට මායිම් —
උතුරට සහ බටහිරට ආණ්ඩුවේ ඉඩම,
දකුණට සු උමසාල් උම්මාට අයිති කුඹුරු,
නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස.

පි බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ දෙසැම්බර් මස 4 වන දින කොළඹදීය.

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානහේවායට සහ මහනුවර කොටසායයට අයත් අම්පිටිය උඩගම, මැදගම පිහිටි වඩිකුත්ටයාගෙදරවත්ත නමැති ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අඩි 35ක් පමණ දිස් වූද අඩි 25ක් පමණ පළල් වූද බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේ අනිකුත් කොටස්
දකුණට එම ඉඩමේ කොටසකින්ද මැදගම සිට කකු දක්වා ඇති ගම්සහා පාරද,
බස්නාහිරට ලෝකුරුගෙදරවත්ත නමැති ඉඩම

පි බී බුලත්කුලමේ
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය පේ/ඇල් 5/542/53

වම් 1955ක් වූ ජනවාරි මස 24 වැනි දින කොළඹදීය

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දී අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත මායිම් සඳහන් මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොටසායයේ යොඩමුත්තේ වසමෙහි මහරවෙල යමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 1 1/2 ක් පමණ වූ උඩප් පරප් පාවෙලකුඹුර නමැති බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට දෙබත් ගහපැලකුඹුර,
නැගෙනහිරට උඩප් පරප් පාවෙලකුඹුර;
දකුණට හේනායෝකුඹුර;
බස්නාහිරට මැටිපිටියකුඹුර

පි බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය පේ/එම්එ/629/53

වම් 1955ක් වූ ජනවාරි මස 18 වැනි දින කොළඹදීය

අංකය 54 දේ 54 දේ 453 වීජ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා බ්‍රිතාන්‍යයාගේ නමින් මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර මාතලේ දෙබවෙල ගමේ පිහිටි දෙබවෙලවත්තේ පහත සඳහන් මායිම් තුළ තිබෙන අක්කර 20 ක් පමණ වූ බිම් ප්‍රමාණයක් ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බටහිරට ප්‍රසිඬ පාර දකුණට ඊරියගස්ගොල්ලේ ඇල හා එම ඉඩමේ ඉතිරි කොටස

පී බී බ්‍රිතාන්‍යයාගේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1955 ක් වූ ජනවාරි මස 27 වැනි දින කොළඹදීය

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා බ්‍රිතාන්‍යයාගේ නමින් මම මෙයින් ප්‍රකාශ කරමි :

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපනේ ආදායම්පාලක නිලධාරියාගේ කොසාගමේ රාගල ගම්මුලාද නියමයේ වසමේ උඩපුස්සැල්ලා වි නමැති ගමෙහි පිහිටි, සැත්ති මාර්ගවර්ධන කැණැල්ලක තේවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 2 ක් පමණ විශාලත්වය ඇති භූමිභාගය, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම කොටස්, දකුණට නුවරඑළිය-කර්කල් පී පි බිලිවී බී මහපාර

පී බී බ්‍රිතාන්‍යයාගේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය 54/54 ඊ 466—ඇල් 5/ඇල් ඊ 23 වම් 1955 ක් වූ ජනවාරි මස 20 වැනි දින කොළඹදීය

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා බ්‍රිතාන්‍යයාගේ නමින් මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලා විටි කෝරළේ මත්තක නම්වර 34 ගම්මුලාද නි වසමේ මත්තක ගමෙහි පිහිටි එකතුව බිම් ප්‍රමාණය අ 3, රු 0, ප 29 84 පමණ ඇති පහත සඳහන් ඉඩම් කැබලි 18

- (1) අම්බලන්ගොඩ දෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 1, ප 35 68 පමණ ඇති කොටසක් ඊට මායිම් — සිව් දිසාවටම එම ඉඩමෙහි ඉතිරි කොටස්
- (2) අම්බලන්ගොඩ දෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0 රු 0, ප 34 24 පමණ ඇති කොටසක් ඊට මායිම් — උතුරට මානාදෙණිය, නැගෙනහිරට, දකුණට හා බස්නාහිරට එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්

(3) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 60 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමෙහිම ඉතිරි කොටස් දකුණට අම්බලන්ගොඩදෙණිය

(4) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 20 පමණ ඇති කොටසක් ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්

(5) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 80 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමෙහිම කොටස්

(6) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 9 28 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමෙහිම කොටස්

(7) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 13 60 පමණ ඇති කොටසක් ඊට මායිම් —

උතුරට මලගොඩ දෙණිය, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට මානාදෙණිය

(8) මලගොඩ දෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0 ප 83 12 පමණ ඇති කොටසක් ඊට මායිම් —

උතුරට කහගල්ගොඩලේ, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමෙහිම කොටස් දකුණට මානාදෙණිය

(9) කලුගල්ගොඩලේ නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 19 36 පමණ ඇති කොටසක් ඊට මායිම් —

උතුරට සහ දකුණට මලගොඩ දෙණිය, නැගෙනහිරට සහ බස්නාහිරට කලුගල්ගොඩලේ

(10) මලගොඩදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 1, ප 4 80 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට මානාදෙණිය; නැගෙනහිරට සහ බස්නාහිරට මලගොඩදෙණිය, දකුණට කලුගල්ගොඩලේ,

(11) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 2, ප 0 80 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමෙහිම ඉතිරි කොටස් දකුණට, මලගොඩදෙණිය

(12) කැකුනගහදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 1, ප 32 64 පමණ ඇති කොටසක් ඊට මායිම් —

උතුරට එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්, නැගෙනහිරට මානාදෙණිය සහ කැකුනගහදෙණිය, දකුණට අම්බලන්ගොඩ දෙණිය, බස්නාහිරට කැකුනගහදෙණිය සහ රජයේ ඉඩම

(13) පොද්දිවෙලවත්ත නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 35 04 පමණ ඇති කොටසක් ඊට මායිම් —

උතුරට පොද්දිවෙලවත්ත සහ රජයේ ඉඩම, නැගෙනහිරට රජයේ ඉඩම, දකුණට රජයේ ඉඩම, බස්නාහිරට එම ඉඩමෙහිම කොටස්

(14) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 20 පමණ ඇති කොටසක් ඊට මායිම් —

සිව්දිසාවටම එම ඉඩමෙහි ඉතිරි කොටස්.

(15) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 20 16 පමණ ඇති කොටසක් ඊට මායිම් —

සිව්දිසාවටම එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්.

(16) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0 රු 0, ප 13 16 පමණ ඇති කොටසක්. ඊට මායිම් —

සිව්දිසාවටම එම ඉඩමෙහිම කොටස්

(17) මානාදෙණිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —

සිව්දිසාවටම එම ඉඩමෙහිම කොටස්.

(18) මානාදේවිය නමැති ඉඩම් කැබැල්ලෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1316ක් පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —
සිව්දසාවටම එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.
සම්බන්ධ කම්වරයා. පේ 54/ඇල් 240.

වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය

අංකය: පේ 54 ඊ 431—ඇල් බී 2235.
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණන අනුව 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රච්චිත බලතල මුද්‍රාත්සරයෙන් නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ පානදුගම පිහිටි දුම්මල සේනා නමැති ඉඩමෙන් අ 0, රු. 3, ප. 135ක බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට දුම්මලසේන,
නැගෙනහිරට දුම්මලසේන සහ ගම්සහසාර

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1955ක්වූ ජනවාරි මස 5 වැනි දින කොළඹදීය

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රච්චිත බලතල මුද්‍රාත්සරයෙන් නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැදකොරළේ හෙලඋඩපොළෙන් ඉබුලමුදේ පිහිටි (ඇෆ් පී පී අංක 309 දරණ සිතියමෙහි අංක 17බී නමැති ඉඩම් කැබෙල්ල වන) කොස්දෙදේසේන නොහොත් බත්තලගේන නොහොත් වෙල්ලප්පෙවත්ත කියන රු.බීඩ් 3ක් විශාලවූ ඉඩම වේ ඊට මායිම් —

උතුරට ඇෆ් පී පී අංක 309 දරණ සිතියමෙහි අංක 17ඒ දරණ කැබෙල්ල (පාරකට හැර තිබෙන බිම් තීරය),
නැගෙනහිරට එකී සිතියමෙහි අංක 17 දරණ කැබෙල්ල,
දකුණට එකී සිතියමෙහි අංක 18 දරණ කැබෙල්ල,
බස්නාහිරට එකී සිතියමෙහි අංක 17බී දරණ කැබෙල්ල

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය පේ 54 ඊ 374—ඇල් ඇල් ඒ 5743
වම් 1955ක්වූ ජනවාරි මස 19 වැනි දින කොළඹදීය

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය

කරනලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රච්චිත බලතල මුද්‍රාත්සරයෙන් නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිටි කෝරළයේ උඩ පත්තුවේ වෙරළප නමැති ගමෙහි පිහිටි රඹුක්ගඟහෝනවත්ත කියන අංක පී පී 7,194 දරණ සිතියමේ අංක ඇෆ්ප්301 දරණ කැබැල්ලෙන් රු.බීඩ් එකකුත් පර්චස් විසිහතක් (අ 0, රු. 1, ප. 27) විශාලවූ කොටසක් වේ, ඊට මායිම් —

උතුරට: නම්බපාන පාරද;
නැගෙනහිරට ඇලද,
දකුණට කමගහද;
බස්නාහිරට පී පී 96,906 ද වේ

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය පේ/එච්/538/53—ඇල් ඇල් ඒ 5652
වම් 1955ක්වූ පෙබරවාරි මස 10 වැනි දින කොළඹදීය

අංකය ඇල් ඒ 7707
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

වම් 1954පේ ජනවාරි මස 25 වැනි දින නො. පේ/ඊ/2733 දරණ. 1954ක්වූ දෙසැම්බර් මස 31 වැනි දින නො. 10,748 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ සිරියාලගත් පත්තුවේ හැටහලේ කෝරළේ රුගෙදර නම් ගමේ පිහිටි ගල්පොතාය නොහොත් රුගෙදර මුකලාන නමැති ඉඩමෙන් නො. 2,739 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1වෙනි අතිරේකයේ නො. 246 දරණ කැබැල්ල යයි මැන ගැනීමට වන අ. රු. 0, ප. 8ක බිම් ප්‍රමාණයේ බද්ද

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම වමන් මේ මුද්‍රාත්සරයේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ මාර්තු මස 25වෙනි දින සූ හා 930ට කුරුණෑගල කම්වෙරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1955ක්වූ මාර්තු මස 17වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති තරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුද්‍රල හා ඒ මුද්‍රල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

සා.මී එච් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

වම් 1955ක්වූ පෙබරවාරි මස 12වෙනි දින කුරුණෑගල කම්වෙරියේදීය

අංකය ඇල් ඒ/ඊ/බී/6/53
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

වම් 1954පේ ජනවාරි මස 16 වැනි දින නො. පේ/ඊ/592/53 දරණ 1954ක්වූ පෙබරවාරි මස 12වෙනි දින නො. 10,640 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගම්පොල හත්පත්තුවේ මැදපත්තුව කෝරළේ බස්නාහිර කදානෝගෙදර නම් ගමෙහි පිහිටි කෝත්ගඟමුල සේනා ගිව්ගඟමුලවත්ත නමැති ඉඩමෙන් නො. 294 දරණ අවසාන

ගම් මැතිමේ සැලැස්මේ 2වෙනි අතිරේකයේ 294 වැනි කැබැල්ල යයි මැන හැඳින්වන අ 1, රු. 3. ප. 0.5ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවීම් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක් වූ මාර්තු මස 25වෙනි දින සහ 930ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1955ක් වූ මාර්තු මස 17වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලිකීන් දැනුම්දිය යුතුයි.

කැමි එච් සිල්වා
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත.

වම් 1955ක් වූ පෙබරවාරි මස 12වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය

අංකය ජේ/ඊ/2700—ඇල්.ඇල් ඒ 5514

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලපැයුණු වන ඉඩමේ විස්තර —

අංක 946 දරණ ගම් සිතියමේ අංක 1 දරණ ඇඹිවෑන්ස් ඇක්ස්ටර්ස්ට් සිතියම ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල් කෝරළේ වැද්දගල

කැබැල්ල : 1.
ඉඩමේ නම : අකුලේවිලේ හේත.

විස්තරය : හේත ඉඩම

අයිතිකම් කියත්තෝ වැද්දගල පදිංචි මුල්ලෙන්ගොඩ මොහොමඩාලාගේ හීන් මහත්මයා, බෙරලියාන වහුම්පුරගේ පොඩි සිංඤ්ඤා, හේරත් මුදියන්සෙලාගේ ප්‍රේමදස, එමගේ ගුණදස, එමගේ කරුණදස, එමගේ හිංගිරිහම්, එමගේ මුදියන්සෙ, එමගේ පොඩි මැණිකේ සහ රත්නපුරගේ පදිංචි නයිසාත් හිකාරලාගේ ආගිරිස්

ප්‍රමාණය : අ 3, රු. 1, ප 20

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වීම් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ගේ මාර්තු මස 30වන දින පූර්වහස 10 30ට උතුරු වැද්දගල සිංහල මිශ්‍ර පාඨශාලාවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1955ගේ මාර්තු මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලිකීන් දැනුම්දිය යුතුයි.

ඉහත සඳහන් කර තිබෙන පරිදි නියම දිනට ප්‍රථම ගම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධ තොරතුරු මාවෙන ලියවිලිලිකීන් ඉදිරිපත් නොකරනලද අය විභාගය පවත්වන අවස්ථාවේ මා ඉදිරියට පැමිණීමෙන් වැඩික් නොවන බවත් එසේ නියම දිනට කලින් පිටපත් දෙකක් සහිත ලියවිලිලිකීන් අයිතිවාසිකම් දක්වා නොඑවූ අයවලුන්ගේ සාක්ෂි කටවවනගෙන් විභාග නොකරන බවත් මෙයින් දැන්වමි

තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියලුම ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඩී ලුබ්කන්ස්
රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1955ක් වූ පෙබරවාරි මස 14වෙනි දින
රත්නපුර කවිචේරියේදීය

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස කළුමනු කවිචේරියේදී 1955ගේ මාර්තු මස විසිනව (29)වෙනි දින පූර්වහස 9 30ට 1935ගේ අංක 19 දරණ ඉඩම් සලකුණු කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිචේරියක් කළුමනු ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කවිචේරිය ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

3 මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාගකළ යුතුයි

බබලිම් ඇස් ද අල්විස්,
ඉඩම් කොමසාරිස් නැත වෙනුවට

දිමට යන ඉඩම්වල විස්තර

අවසාන ගම් සිතියමේ යො 86 ගම—පරේසිගම

කැබැල්ල : 1 ඒඩ්
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇන් සී. පින්තු
ප්‍රමාණය අ 14 රු 3, ප 15

අවසාන ගම් සිතියමේ නො 86 ගම—පරේසිගම

කැබැල්ල : 1 ඒඩ්.
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඩී. ප්‍රවීස් අල්පුහාම්
ප්‍රමාණය අ 10, රු 3, ප 5

මුල් සිතියමේ නො ඒ 353 ගම—ගොරවල

කැබැල්ල : 20 සහ 23.
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම. මුදලී ඩී බබලිම් ඒ ගුණතිලක
ප්‍රමාණය අ 10, රු 0, ප 38

මුල් සිතියමේ නො ඒ 353 ගම—ගොරවල

කැබැල්ල : 33, 34, 36 සහ 38.
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පී පීලික්ස් පුනාන්දු
ප්‍රමාණය අ 20 රු 0, ප 30

මුල් සිතියමේ නො ඒ 353 ගම—ගොරවල

කැබැල්ල : 64 සහ 66
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හසුබෙට්ටිගේ වාර්ලිස් සිංඤ්ඤා
ප්‍රමාණය අ 5, රු 0 ප 0

මුල් සිතියමේ නො ඒ 353 ගම—ගොරවල

කැබැල්ල : 74, 76 සහ 78
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇම් ඩී. මැන්ඩිස්
ප්‍රමාණය අ 6, රු 3, ප 2

මුල් සිතියමේ නො ඒ 353 ගම—ගොරවල

කැබැල්ල : 83 සහ 85.
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම එච් බබලිම්, ඩී බුද්දිගස
ප්‍රමාණය අ 4, රු 0, ප 30

මුල් සිතියමේ නො ඒ 353 ගම—ගොරවල

කැබැල්ල : 80.
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඒ ආර් ඇල් ඇම් අබ්දුල් අසිස්.
ප්‍රමාණය අ 5, රු 0, ප 7

විවිධ නිවේදන

ඉඩම් කවිචේදි දැන්වීමයි

මෙහි පහත දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් බෙදාදීම පිණිස උච්ච පළාතේ දිසාපතිතුමා විසින් වම් 1955න් වූ මාර්තු මස 18 වැනි දින දක්වා ඉල්ලුම් පත්‍ර භාරගනු ලැබේ.

2. මෙහි පහත දැක්වෙන යෝජනාගේ පිළිවෙලට ඉල්ලුම් පත්‍ර එවිය යුතුයි.

3. ඉඩම් කවිචේදිය පවත්වනු ලබන්නේ බදුපු කවිචේදියේදීය. ඉල්ලුම් කරුවන්ට ඉඩම් කවිචේදිය පවත්වන දිනය දැන්වනු ඇත. ආම් ඉල්ලුම් කරුවෙකුට ඉඩම් කවිචේදියට පැමිණිය යුතුයි එසේ තැන්පත් කිරීම වෙනුවට බලය ලත් නියෝජිතයෙකු එවිය යුතුයි. ඉල්ලුම්කරු හෝ ඔහුගේ නියෝජිතයෙකු හෝ ඉඩම් කවිචේදියට නොපැමිණියෙහි නම් ඔහුගේ ඉල්ලුම් පත්‍රය සඳහා ත්‍රිශාකිඨමට උවමනා නැති ආවරණ සලකනු ලැබේ.

4. ආම් ඉල්ලුම් කරුවෙකුට හමා තෝරාගත් බව දැන්වූ වහාම තමාට වෙන්කරනට යන ඉඩම් ප්‍රමාණය ආවරණයට අත්කරගතට රුපියල් 5ක් බැගින් මුදලක් තැන්පත්කළ යුතුයි ඉල්ලුම්කරුගේ යම් ක්‍රියාවකින් හෝ වරදකින් හෝ ඉඩම් මැනීමෙන් ආණ්ඩුවට යම් විශදමක් දරනට සිදුවන්නම් මේ තැන්පත් මුදල ආපසු දෙනු නොලැබේ. මේ තැන්පත් මුදල ආපසු දීම හෝ ඉතාදීම ආන ඉඩම් කොමසාරිස්තුමාගේ තීරණය අවසාන තීරණය වේ.

5. දෙනු ලබන බිම් කට්ටියට යාඥාති මාර්ගය මෙහි පහත දැක්වේ

6. අවිවාහක ඉල්ලුම්කරුවන්ට වර්ගකට රුපියල් 12,000ක ආදායමක්ද විවාහක ඉල්ලුම්කරුවන්ට වර්ගකට රුපියල් 24,000ක ආදායමක්ද තිබේ නම් අත්කර 10 සිට 25 දක්වා දිවෙට සලකා බලන්නවා ඇත ආදායම් බැස්සුම්වලට ආදායම් බදු දෙපාර්තමේන්තුවේ අන්තිම තක්සේරු නොගිණිය ඉඩම් කවිචේදියේදී හෝ එය උවමනා වූ විට ඉදිරිපත් කළ යුතුයි.

7. ඉඩම් සංවිධාන පණත යටතේ සලකා නොකළ ඉඩමේ වටිනා කමෙන් සියයට හතරක් වර්ගකට බදු මුදල වේ.

8. ඉඩම්වල වහාමට හුදුපු දෙය එහි සඳහන් වේ

9. වැඩි විස්තර උච්ච දිසාපතිතුමාගෙන් ලබාගත හැක

බී රාජරත්නම්,
උච්ච දිසාපතිතුමා වෙනුවට.

වම් 1955න් වූ පෙබරවාරි මස 14 වැනි දින
බදුපු කවිචේදියේදීය

ඉඩම්වල විස්තරය

ඒ ලැන් නොමමරය ඇස් ටී පී 168 ගම-බකිනිගහවෙල

ලොඪ නො. 1.
ප්‍රමාණය අ 350, රු 0, ප 0

ලොඪ නො. 37.
ප්‍රමාණය අ 100 රු 0, ප 0

ලොඪ නො. 47.
ප්‍රමාණය අ 30, රු 0, ප 0

ලොඪ නො. 104.
ප්‍රමාණය අ 20, රු 0, ප 0

එකතුව: අ. 500, රු. 0. ප. 0.

වහාමට හුදුපු දෙය පැහැරි වේ.

ඉඩමේ විස්තර සහ පිහිටීම ඉඩම් කවිචේදියේ බදුල්ල දිස්ත්‍රික්කයේ වෙල්ලන්ස කොණ්ඩයේ බකිනිගහවෙල ගමේය.

ඇතුල්විය හැකි මාර්ගය. බිබිලෙ සිට බිබිල-මොණරාගල පාරේ සැතැප්ම 13 1/2 ක් ගියවිට නැගෙනහිර පැත්තට මහපාර අසිනෙ සැතැප්ම 15 වෙ කනුව දක්වාය නැතහොත් මොණරාගල-නුරන්දුව හන්දියේ සිට බිබිල පාරේ සැතැප්ම 10 ක් ගියවිට මහපාර අසිනෙ නැගෙනහිර පැත්තට සැතැප්ම 15 වෙ කනුව ලග සිට සැතැප්ම 13 1/2 කනුව දක්වාය.

වම්ව. මෙම ප්‍රදේශයට වර්ගකට අඟල් 75ක වම්ව ලැබේ

වැඩිමට කුලීකරුවන් සොයාගැනීම. මෙම ඉඩම්වල සිට සැතැප්ම 5ක 7ක ඇතුළත ගම්වල කුලීකරුවන් සිටිත්

උච්ච පළාතේ බදුල්ල දිස්ත්‍රික්කයේ වෙල්ලන්ස කොණ්ඩයේ බකිනිගහවෙල ගමේ ආණ්ඩුවේ ඉඩම් සඳහා ඉල්ලුම් පත්‍රයයි

1. සම්පූර්ණ නම සහ ලිපිනය _____
2. ස්ථිර පදිංචිය _____
3. රැකියාව _____
4. ලාංකිකයෙක්ද යන වග _____
5. විවාහකද, අවිවාහකද යන වග: _____
තමාගෙන් රැකෙන ගණන _____
6. ආදායම් බදු දෙපාර්තමේන්තුවේ අන්තිම තක්සේරු නොගිණිය ප්‍රකාර වර්ගකට ලැබෙන ආදායම _____
7. මුදල් තත්වය _____
8. පෞද්ගලික ඉඩම්වල විස්තර හා ඒවායේ ගත්වය—
ගොඩ ඉඩම් අ.—රු.—ප—
මඩ ඉඩම් අ.—රු.—ප—
9. බද්දකට හෝ ඉඩම් සංවිධාන පණත යටතේ ගත් ආණ්ඩුවේ ඉඩම්වල විස්තර හා ඒවායේ ගත්වය—
ගොඩ ඉඩම් අ.—රු.—ප—
මඩ ඉඩම් අ.—රු.—ප—
10. ඉල්ලුම් කරන ඉඩම්වල විස්තරය _____
ප්‍රමාණය _____ ලොඪ නොමමරය _____
11. වහාමකරනට බලාපොරොත්තු වනී _____
12. වර්ගකට ඉඩමට යොදවනට බලාපොරොත්තු මුදල _____

ඉල්ලුම්කරුගේ අත්සන

දිනය _____

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலவரும் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

பீ பி புலவரும்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ௨௭ (டிசம்பர்) மார்ச்சு 4 ந. உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம் LD 4796, காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 302

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், உதும்பர பகுதி, கிண்டுகொட வசம், கிண்டுகொட கிராமத்தில் சுமார் 1 ஏ 2 றா, 20 93 பே. விசாலமுள்ள கீழ்க்கண்ட நிலப்பகுதிகள்

1. கொக்குமுத்து வயல் எனப்படும் காணியில் சுமார் 10 போச்சல இதன் எல்லைகள் :—

வடக்கு-கிழக்கு. அதே காணியின் மிகுதி பாகம்,
தெற்கு-மேற்கு கிண்டுகொட எல்

2. கொக்குமுத்து வயல் எனப்படும் காணியில் சுமார் 15 15 போச்சல இதன் எல்லைகள் :—

வடக்கு அதே காணியின் மிகுதி பாகம்,
தெற்கு. கிண்டுகொட எல்;
கிழக்கு பல்லியாகும்புர பீ. உமருலெப்பைக்குரியது,
மேற்கு கொக்குமுத்துவயல் ஏ எல் கீழுக்குடையது

3. பள்ளியாகும்புர எனப்படும் காணியில் சுமார் 17 00 போச்சல இதன் எல்லைகள் :—

வடக்கு-தெற்கு. அதே காணியின் மிகுதி பாகங்கள்,
கிழக்கு ஹத்தமுனை வயல், ஈ ஒமருலெப்பைக்கும், மடஎஸ்வெதும் கல்டிபொக்க எத்தனூறாய்க்குரியது,
மேற்கு அரசாங்க காணியும் தென்கொடைய புஞ்சிவண்டாவுக்குரிய கொக்குமுத்து வயலும்.

4. ஹத்தமுனை வயல் எனப்படும் காணியில் சுமார் 13 33 போச்சல இதன் எல்லைகள் :—

வடக்கு: அதே காணியின் மிகுதி பாகம்,
தெற்கு: பீ. உமரு லெப்பைக்குரிய பல்லியாகும்புரவும், கல்டி பொக்க எத்தனூறாய்க்குரிய மஹாஎஸ்வெதும்,
கிழக்கு: எம். எஸ். ஹத்தமுனை மஹாஎஸ்வெதும்,
ஹத்தமுனை ஹேனயாயவும்,
மேற்கு: பீ. உமருலெப்பைக்குரிய பல்லியாகும்புர

5. மடஎஸ்வெதும் எனப்படும் காணியின் சுமார் 23 33 போச்சல இதன் எல்லைகள் :—

வடக்கு ஈ ஒமருலெப்பைக்குரிய ஹத்தமுனை வயலும், எம். எஸ். ஹத்தமுனை இன்னும் மஹாஎஸ்வெதும்,
தெற்கு, அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு. ஏ மொஹமது ஹனிபாவுக்குரிய மடஎஸ்வெதும்,
மேற்கு: பீ. உமருலெப்பைக்குரிய பல்லியாகும்புர

6. ஹத்தமுனை ஹேனயாய என சொல்லப்படும் காணியில் சுமார் 1 றா, 10 42 போச்சல இதன் எல்லைகள் :—

வடக்கு அதே காணியின் மிகுதி பாகம்,
தெற்கு பூ மஹமது ஹனிபாவுக்குரிய மடஎஸ்வெதும்,
ஏ முக்குலத்தம்மாவுக்குரிய மடஎஸ்வெதும்,
எத்தனூறாய்க்கும் மஹாஎஸ்வெதும் மடஎஸ்வெதும்,
கிழக்கு பீ. உமருலெப்பைக்குரிய எதவாகும்புர ஹேனயாயவும்
மேற்கு ஈ ஒமருலெப்பைக்குரிய ஹத்தமுனை வயல்

7. மெதஎஸ்வெதும் எனப்படும் காணியில் 19 03 போச்சல இதன் எல்லைகள் :—

வடக்கு-கிழக்கு: எம். எஸ். ஹத்தமுனை மஹாஎஸ்வெதும்,
தெற்கு-மேற்கு அதே காணியின் மிகுதி பாகம்

8. மடஎஸ்வெதும் எனப்படும் காணியில் 22 85 போச்சல. இதன் எல்லைகள் :—

வடக்கு எம். எஸ். ஹத்தமுனை மஹாஎஸ்வெதும்,
ஹேனயாயவும், பீ. உமருலெப்பைக்கும் மஹாஎஸ்வெதும்,
ரதவாகும்புர ஹேனயாயவும்,
தெற்கு-மேற்கு அதே காணியின் மிகுதி பாகங்கள்;
கிழக்கு எஸ்வெதும் உக்குப்பண்டாவுக்குரிய வெலிகடை.

9. வெலிகடை எனப்படும் காணியில் 30 97 போச்சல. இதன் எல்லைகள் :—

வடக்கு பீ. உமருலெப்பைக்குரிய ரதவாகும்புர ஹேனயாயவும்,
பூ. பீ. இலக்கரடனவுக்குரிய நுகத்தண்டுவவும்,
தெற்கு அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு பஹலவெலே எல்,
மேற்கு எம். எஸ். ஹத்தமுனை ஹேனயாய.

10. ரதவாகும்புர ஹேனயாய எனப்படும் காணியில் 35 09 போச்சல இதன் எல்லைகள் :—

வடக்கு: அதே காணியின் மிகுதி பாகம்,
தெற்கு ஏ. முக்குலத்தம்மாவுக்குரிய மெத எஸ்வெதும் எல் வெதும் உக்குப்பண்டாவுக்குரிய வெலிகடையும்;
கிழக்கு: பூ. பீ. இலக்கரடனவுக்குரிய நுகத்தண்டுவ;
மேற்கு: எம். எஸ். ஹத்தமுனை மஹாஎஸ்வெதும் ஹேனயாய

11. நுகத்தண்டுவ எனப்படும் காணியில் 4 85 போச்சல. இதன் எல்லைகள் :—

வடக்கு-கிழக்கு: அதே காணியின் மிகுதி பாகங்கள்;
தெற்கு. எஸ்வெதும் உக்குப்பண்டாவுக்குரிய வெலிகடை;
மேற்கு பீ. உமருலெப்பைக்குரிய ரதவாகும்புரஹேனயாய,

12. மஹாகும்புர எனப்படும் காணியில் 18 91 போச்சல. இதன் எல்லைகள் :—

வடக்குமேற்கும்: அரசாங்க காணி,
தெற்கு எம். உமருலெப்பைக்குரிய வயல்,
கிழக்கு: அதே காணியின் மிகுதி பாகம்

இல L. P. B/102.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம் பிரிவினையையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்து (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிவண்டா புலவரும் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

பீ பி. புலவரும்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம் ௨௭ (டிசம்பர்) மார்ச்சு 18 ந. உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம்: LPB/102.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 240

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக், பென்தொட வல்லாவிடி. கோரையில் நொ. 34, மத்தக கிராம தலைவா பகுதியில் மொத்தம் 3 ஏ 0 றா. 29 84 ப. விசாலமுள்ள கீழே சொல்லப்பட்ட பதினெட்டு துண்டுகள் :—

(1) அம்பலாங்கொட டெனியாவிலுள்ள 0 ஏ 1 றா 35 88 ப. விசாலமுள்ள நான்கு பக்கங்களிலும் அதே காணியில் மீதியுள்ளவைகள்.

(2) அம்பலாங்கொட டெனியாவிலுள்ள 0 ஏ. 0 றா 34 24 ப. விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் :—

வடக்கு மானுடெனிய,
கிழக்கு அதே காணியில் மீதியுள்ளவை,
தெற்கு னு,
மேற்கு னு

(3) மானுடெனியாவிலுள்ள 0 ஏ 0 றா 05 60 ப. விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் :—

வடக்கு: அதே காணியில் மீதியுள்ளவை
கிழக்கு. னு
மேற்கு னு
தெற்கு அம்பலாங்கொட டெனிய.

(4) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 11 20௫ விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே காணியில் மீதியுள்ளவை,
 சிழக்கு ௩௩
 தெற்கு ௩௩
 மேற்கு ௩௩

(5) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 08 80௫ 'விசாலமுள்ள ஒரு துண்டு இன்னும் நாலு பக்கங்களிலும் அதே காணியில் மீதியுள்ளவைகள்

(6) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 09 28௫ விசாலமுள்ள ஒரு துண்டு இன்னும் நாலு பக்கங்களிலும் அதே காணியில் மீதியுள்ளவைகள்

(7) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 13 80௫ விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு ஒல்கொட்டெனிய,
 சிழக்கு : மாண்புமன்றிய,
 தெற்கு ௩௩
 மேற்கு ௩௩

(8) ஒல்கொட்டெனியவிலுள்ள 0௭ 0௫ 13 12௫ விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு கறுகல்கொட்டெனிய,
 சிழக்கு அதே காணியில் மீதியுள்ளவை,
 மேற்கு : ௩௩
 தெற்கு மாண்புமன்றிய

(9) கறுகல்கொட்டெனியவிலுள்ள 0௭ 0௫ 19 36௫ விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு ஒல்கொட்டெனிய,
 தெற்கு ௩௩
 சிழக்கு கறுகல்கொட்டெனிய,
 மேற்கு ௩௩

(10) ஒல்கொட்டெனியவிலுள்ள 0௭ 0௫ 04 80௫ விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு : மாண்புமன்றிய,
 சிழக்கு ஒல்கொட்டெனிய,
 மேற்கு ௩௩
 தெற்கு கறுகல்கொட்டெனிய

(11) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 00 80௫ விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே காணியில் மீதியுள்ளவை,
 சிழக்கு ௩௩
 மேற்கு ௩௩
 தெற்கு ஒல்கொட்டெனிய

(12) கெளுகல்கொட்டெனியவிலுள்ள 0௭ 0௫ 32 84௫ விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே காணியில் மீதியுள்ளவை,
 சிழக்கு : மாண்புமன்றிய கெளுகல்கொட்டெனிய,
 தெற்கு அம்பலாங்கொட்டெனிய,
 மேற்கு : கெளுகல்கொட்டெனிய அரகாங்க காணியும்

(13) பொட்டெனியவிலுள்ள 0௭ 0௫ 35 04௫ விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு பொட்டெனிய எஸ்டேட் அரகாங்க காணி,
 சிழக்கு அரகாங்க காணி,
 தெற்கு ௩௩
 மேற்கு அதே காணியில் மீதியுள்ளவை

(14) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 11 20௫ விசாலமுள்ள ஒரு துண்டு இன்னும் நாலு பக்கங்களிலும் அதே காணியில் மீதியுள்ளவைகள்

(15) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 20 16௫ விசாலமுள்ள ஒரு துண்டு இன்னும் நாலு பக்கங்களிலும் அதே காணியில் மீதியுள்ளவைகள் —

(16) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 13 16௫ விசாலமுள்ள ஒரு துண்டு இன்னும் நாலு பக்கங்களிலும் அதே காணியில் மீதியுள்ளவைகள்

(17) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 08 00௫ விசாலமுள்ள ஒரு துண்டு இன்னும் நாலு பக்கங்களிலும் அதே காணியில் மீதியுள்ளவைகள்

(18) மாண்புமன்றியவிலுள்ள 0௭ 0௫ 13 16௫ விசாலமுள்ள ஒரு துண்டு இன்னும் நாலு பக்கங்களிலும் அதே காணியில் மீதியுள்ளவைகள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டம் 5 ம் பிரிவினையையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

சீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மற்றும் புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றன

பி பி புலங்குலம்,
 நிலமும், நில அபிவிருத்தி மற்றும்

கொழும்பு,
 1955 ம் ௩௩ (ஜனவரி) தைம் 18 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம் ID 4760

காணி, காணி அபிவிருத்தி மற்றும் காரியாலயத்தின் இலக்கம் J/HA/829/53

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், உடும்பு பகுதி, கொழும்பு வசம், மஹார வெலையில் உடும்புபுவெல குமபுர என சொல்லப்படும் காணியில் சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள நிலப்பகுதி இது எல்லைகள் —

வடக்கு தொடங்குபேல குமபுர
 சிழக்கு உடும்புபுவெல குமபுர
 தெற்கு தேனையாகே குமபுர
 மேற்கு மெட்டிபிட்டிய குமபுர

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினையையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

சீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மற்றும் புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றன

பி பி புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மற்றும்

கொழும்பு,
 1955 ம் ௩௩ (ஜனவரி) தைம் 24 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம் ID/4762

காணி, காணி அபிவிருத்தி மற்றும் காரியாலயத்தின் இலக்கம் J/LG/542/53

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், கண்டி பாததேவாலஹெட்ட பிரிவுகாரிய அபிவிருத்தியின் பகுதி, அம்பிட்டிய, உடும்பு, தெற்குமேலிருக்கும் வைகுண்டியா கெதரவத்த எனப்படும் காணியில் ஏறக்குறைய 35' X 35' அடி விசாலமுள்ள நிலப்பகுதி இது எல்லைகள் —

வடக்கு-சிழக்கு அதே காணியின் பக்கங்கள்.
 தெற்கு அதே காணியின் பாகமும் தெற்குமேலிருந்து கந்தேக்குக்கு போகும் சிராம சங்க ரோட்டு
 மேற்கு : லொகரு தொதரவத்த எனப்படும் காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டம் 5 ம் பிரிவினையையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

சீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மற்றும் புனுகுபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றன

பி பி புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மற்றும்

கொழும்பு,
 1955 ம் ௩௩ (ஜனவரி) தைம் 4 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம் } Q 4786/J/54 T 277
 காணி, காணி அபிவிருத்தி }
 மற்றும் காரியாலயத்தின் இல

காணியின் விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி எல்லைக்குள் கற்கம்பிட்டிய எனலும் கிராமத்திலிருக்கும் திரு ஏ லீ ஜே டி எஸ் வைத்திய சந்திராவுக்குரிய கடையிலிருந்து சுமார் 0 01 போச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மெயின் ரோட்டு, ஹில் ஸரீட், தென்விலை
 கிழக்கு : பொல்கொட வாய்க்கால்.
 தெற்கு : கெவுலவத்த
 மேற்கு : கெவுலவத்த

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி எல்லைக்குள் கற்கம்பிட்டிய எனலும் கிராமத்திலிருக்கும் திரு ஜேமன் குணரத்தின உரிமைகேட்கும் கடையிலிருந்து சுமார் 0 09 போச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மெயின் ரோட்டு, ஹில் ஸரீட், தென்விலை
 கிழக்கு : கெவுலவத்த
 தெற்கு : கெவுலவத்த
 மேற்கு : பொல்கொட வாய்க்கால்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 27 ந் உ.

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L.A. 3560.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி } J 54 L 453 (V B)
 காரியாலயத்தின் இலக்கம்

காணியின் விபரம்

மாத்தளை டிஸ்திரிக், மாத்தளை தெற்கில், தோம்பாவெல் கிராமத்திலிருக்கும் தோம்பாவெல் தோட்டத்திலிருந்து சுமார் 20 ஏக்கர் விசாலம் கொண்ட காணித் துண்டு இத்தன் எல்லைப்பாவன் —

வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும் : பீ பி. பி. பி. ரோட்டு,
 தெற்கே காரியாலயத்தின் இலக்கம் எல், மேற்படி காணியில் எஞ்சிய பாகம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 20 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD/LB 23
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 B 466

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்திரிக், வளப்பளைப் பி கா அ யின் பிரிவு, இராகலை கிராமத் தலைமைக்காரண பகுதி, உட்புச்சலாவ கிராமத்திலிருக்கும் சென்ற மாகாடல் கரோலிஞ தேயிலைத் தோட்டம் எனப்படும காணியின் ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டு அதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, கிழக்கு, மேற்கு : அதே காணியின் பகுதிகள்,
 தெற்கு : நுவரெலியா—கோகலீஸ் பொ வே இ ரோட்டு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 19 ந் உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் } J 54, B 374—L/A 5743
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி }
 காரியாலயத்தின் இலக்கம்

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், மெடகோற்றன், கெலஉட பலாதத், இம்புலமுற கிராமத்தில் கொசுகேவேன அல்லது பறலவேன அல்லது வெலை சேகேவத்த (கடைசிக் கிராமப்படம் 309 ல 17C இலக்கத் துண்டு) எனலும் காணித் துண்டின் எல்லைகள் —

வடக்கு கடைசிக் கிராமப்படம் 309 ல 17A இலக்கத் துண்டு (ரோட்டு காக விடப்பட காணி)

கிழக்கு துண்டு 17 (ரோட்டுக்காக விடப்பட காணி)
 தெற்கு : துண்டு 18 (ரோட்டுக்காக விடப்பட காணி).
 மேற்கு துண்டு 17B (ரோட்டுக்காக விடப்பட காணி).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம்,
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 5 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LB 2235
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 B 431

காணியின் விபரம்

மாத்தளைப் பிரிவு கங்கப்பாட பத்தவையில் பாணதுகம் என்ற கிராமத்தில் உள்ள துமமனவேன என்ற காணியிலிருந்து 0 ஏ 3 ரூ 13 5 போச்சல் நிலம் எல்லைகள் —

வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும் துமமனவேன
 கிழக்கு துமமனவேனையும் வீ ச் தெற்கும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு தேவையுதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்ச சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி. புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1955 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 10 ந் உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் } J/H/538/53 L/A 5652
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி }
 காரியாலயத்தின் இலக்கம்

காணியின விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிற்றி கோறனை, உட்பத்தவ, வெறுபுரப்பெ கிராமத்தில நம்புகக்கறவேனவத்த (பிரதமபடம் 7,194 இல் ரூ 301 ம இலக்க துண்டின ஒரு பகுதி) எனலு கானியிலிருந்து 0௪ 1௫ 27௫ விசாலமுள்ள ஒரு துண்டின எல்லைகள் —

வடக்கு : நம்பப்பான ரேட ,
கிழக்கு : ஆறு ;
தெற்கு : களுக்கை ;
மேற்கு உரிமைபடம் 96,906 (T P 96,906)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1955 ம ஆன் ஜனவரியிற் 3 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின இலக்கம் } Q/4819/J/54 B 409

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன கிழக்கில வீரகூரிய கந்த எனலும் கிராமத்திலிருக்கும் குரிகொல எனலும் காணியிலிருந்து சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டுக் காணி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : தற்போதிருக்கும் பள்ளிக்கூட வளவுகள் ,
கிழக்கு : ஹக்கல்—ஹெடிடேனி கந்த பி டபிளய டி ரேடூ .
தெற்கு : அறம்பெகஹவத்த டபிளய பி. அரேலுவின அப்புஹாமி உரிமை கேட்கின்றா ;
மேற்கு : கெ. எ. பெரேரா உரிமை கேட்கும் குவிகொலவத்தவின பகுதி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் (திருத்தம்) பிரகாரமும் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1955 ம ஆன் ஜனவரியிற் 3 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின இலக்கம் :
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின இலக்கம் } Q 4831/J 54 S 444.

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன மேற்கு அதிகாரி பத்தவ, கொங்கித் தோற்ற எனலும் கிராமத்திலிருக்கும் அப்புகெ வத்த எனலும் காணியிலிருந்து சுமார் 13 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி, எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கும் வடகிழக்கும் : காலஞ்சேற டபிளய எ எலாரிஸ் அவர் களின் சந்ததியாருக்கும் எச் மறுக்கு யெ. எம் டி தோமஸ் அப்ப; எச் ரோசலின் அவர்கூரிய தோட்டங்கள் ,

கிழக்கும் தென்கிழக்கும் : டபிளய மருக்கு, யெ. ஜோஸ் எர் லிக்டோரிஸ் அவர்கூரிய தோட்டங்கள் , லியுல் பர்னாந்து, டபிளய. எ எலாரிஸ், டபிளய. எ. ஸர்பன் அவர்கட்கும் மற்றவர்கட்கும் உரிய நெல்வயல்களும் கலு ஓயாவின கீளையும் ;

தெற்கும், மேற்கும், வடமேற்கும் திரு எம் எஸ். எம். முல்சின் அவர்கூரிய நெல்வயல்கள் ;

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஆன் மாகாழியிற் 28 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின இலக்கம் :
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின இலக்கம் . } Q/4799/J 54 S 322

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன மேற்கு அதிகாரி பத்தவ, பின்னமெடக கிராமத்தில, கெடவகாவத்த எனலும் 12 ஏக்கர் விசாலவகொண்ட காணி துண்டு. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு யூ டி ஜெறியாக்கரும், எஸ் எம் பகரூக்கும் மக்களுக்கும், ஏ. ஏ. மாசல் டொன பீற்றருக்கும் டபிளய. ஏ. எங்கல் ரிஷுக்கும பிள்ளைகளுக்குமுடைய பூமிக்கும் யூ எடவேடூக்குமுடைய பள்ள காடூப் பூமியும் ,

கிழக்கும் தென்கிழக்கும் (பாலிக்கப்பாடத்) 20 அடி ரேடூ சேமிப் பும, வத்தலிலிருக்கும் ஸீமான நளசிக்கெடுமுடைய பூமியும், பெளிக் கொடை, பளியு. ஏ. ஏ. லரிபன், கே சாளஸ், குணசேக்கராவுக்கும், மார்கிறேடுக்கும், எம். செயடோரிஸ், சலமோனாக்கும் ஸர்பனுக்கும் (சகோதரர்கள்) டபிளய. ஜெறியாக்கருமுடைய பூமியும் ,

தெற்கும் தெனமேற்கு எந்தறுமுல்லை—வெலிக்கந்தமுல்லை மிலிற் றறி ரேடூ ,

மேற்கு . கிராமவீடுகளுக்குப் போதும் கரத்தைப்பாதை

இலக்கம் LA/ED/6/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறோகன என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டு நான இததால் அறிவிக்கின்றேன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

1954 ம ஆண்டு (பெருவரி) மாசி மாதம் 12 ந திகதியின 10,640 ம இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 16 ந திகதியின J/11/592/53 ம இலக்கப் பிரகடனத்தின்படி கெளரவநில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி —

குருணக்கல் டிஸ்திரிக், கடுகம்பொல ஹற்பத்த, மெத்தத்த மேற்கு, கண்டானேகெற எனலும் கிராமத்திலுள்ள கொள்கஹமுல்வேற, ஹிக்கஹமுல்வத்த எனலும் காணிகளில் 1 ஏக்கர் 3 ரூட, 00 5 பேர்ச்சல விசாலம், 29½ பிரதமப்பத்தககு 2 ம இணைப்படத்தில 34 ம தண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரா முல்மாக 1955 ம ஆன் (மாச) பங்குனி மாதம் 25 ந திகதி காலை 9 30 மணிகுக்கு குருணக்கல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தப்பட்டபடியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ரஃபுற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நட்ட ரடதே தொகையையும், அத்தொகை களிக்கப் பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 17 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சாம். எச் சிலவா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

குருணக்கல் கச்சேரி,
1955 ம ஆன் (பெருவரி) மாகாழியிற் 12 ந உ.

இலக்கம் LA/7707

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப் படிபும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டப்படி திருத்தப்படும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1954 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சு மாதம் 31 ந் திகதியின் 10,748 ம் இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசிக்கப்பட்ட 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 25 ந் திகதியின் 3/III/2733 ம் இலக்கப் பிரகடனத்தில் கொள்ள காணி, காணி அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி —

குருணாக்கல், டிஸ்திரிக், கிரியால் ஹதபத்த, ஹெற்றஹாய கோரண, ருகெதற எனனும் கிராமத்தினுள்ள கல்பொதையாய அல்லது ருகெதற முகலான எனனும் காணியில் 4 ஏக்கர் 0 ரூ. 08 போச்சல் விசாலத்தில் குத்தகை உரிமை, 2,739 ம் இலக்க பிரதமப்படத்தககு 1 ம் இணைப் படத்தில் 246 ம் துண்டாக அளந்து காட்டப்படுகிறது

மேற்குறித்த காணிக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலுமாக 1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 25 ந் திகதி காலை 9 30 மணிக்கு குருணாக்கல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1955 ம் ரூ (மாச) பங்குனி மாதம் 17 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

சாம் எச் சிலவா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

குருணாக்கல் கச்சேரி,
1955 ம் ரூ (பெருவரி) மார்ச் 12 ந் உ.

இலக்கம் J'ந் 2700—II/A 5514

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப் படிபும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் திருத்தத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின

(1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் திருத்தத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கிராமப்படம் 946 ன் 1 ம் பிரதி. கிராமம்—இரத்தினபுரி டிஸ்திரிக், குருணா கோறணினுள்ள வெத்தகல் கிராமம்

துண்டு : 1

காணியின் பெயர் : அருலேவில்லேன

விபரம் : சேனை

உரிததாவி வெத்தகலையினுள்ள முலேகைக்கொட மொஹறலாலாகே ஹீன மஹாதமயா, பெரலியன் வரும்புறகே பொடிசினுரா, ஹேரத் முதியானசேலாகே பிரேமதாச, மேறபடி குணதாச, மேறபடி கருணதாச, மேறபடி டி.கி.ஹாமி, மேறபடி முதியானசே, மேறபடி பொடிமெனிகே இரத்தினபுரியினுள்ள நையாண்டுகாரலாகே ஆகிரிஸ்

விசாலம் ஏ 3. ரூ 1 ப 20

தங்களது கோரிக்கைகளை மேற்குறித்த தவணைக்குள் எழுத்தது மூலம் அனுப்பத் தவறினால், அவர்கள் விசாரணையின்பொழுது என் முன்புர வேண்டிய தேவையில்லை யென்றும், முன்பே மேற்குறித்த தவணைக்குள் எழுத்ததுமூலம் அளிக்கப்படாமல் வாய்மூலம் அளிக்கப்படும் கோரிக்கைகளை விசாரணையெய முடியாதென்றும் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளப்படும் காணிக்கு உரிமை கோருவோர், விசாரணையின்பொழுது அக்காணியின் சகல் உறுதிகளையும் என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும்

மேற்குறித்த காணிக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலுமாக 1955 ம் ரூ (மாச) பங்குனி மாதம் 30 ந் திகதி முற்பகல் 10 30 மணிக்கு வெத்தகல் வடக்கு சிங்கை கல்வன பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1955 ம் ரூ (மாச) பங்குனி மாதம் 23 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி. லூடிசினல்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

இரத்தினபுரி கச்சேரி,
1955 ம் ரூ (பெருவரி) மார்ச் 14 ந் உ.

காணி விளம்பரம்

கீழ் காட்டப்படும் அட்டவணையில் குறிப்பிடும் விபரங்கள் அடங்கிய முடிசுகுரிய காணிகள் பங்கீடு கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

- எல்லா விண்ணப்பங்களும் ஊவா மாகாண அதிபா, அவர்களுக்கு 1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 18 ந் திகதி அல்லது அதற்கு முன் சேரவேண்டும் கீழ் காட்டப்படும் விண்ணப்பப்பதிரம் மாதிரி எல்லா விண்ணப்பங்களும் இருக்கவேண்டும்
- வதுளைக் கச்சேரியில் குறிப்பிட்ட திகதி அறிவித்தலுடன் காணிக் கச்சேரிநடைபெறும் விண்ணப்பக்காரர் ஒவ்வொருவரும் தாமே நோடுக்கமாக காணிக் கச்சேரிக்கு சமூக கொடுக்க வேண்டும். அப்படி தாமே சமூகம் கொடுக்க வசதிக்குறைவானால் எழுத்தமூலமாககுறித்த ஒருவரை தமக்குப் பிரதிநிதியாக அனுப்பலாம் விண்ணப்பக்காரர் அல்லது அவரின் பிரதிநிதி காணிக் கச்சேரிக்கு வரவிடாமல் ஊவா மாகாண அதிபா அந்த விண்ணப்பக்காரர் தன்னுடைய விண்ணப்பத்தை மேலும் தொடர்ந்துகொள்ள விரும்பவில்லை என்று கருதப்படும்.
- தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் தன் தெரிவு அறிவிக்கப்பட்டவுடன் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 3 வீதம் கொடுக்கப்பட விருக்கும் காணிக்கு முன்பணமாக உடனே கட்டவேண்டும் ஏந்தக் காரணத்தைக் கொண்டும் முற்பணம் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. ஏதேனும் குறிப்பிட்ட காரணமாக முற்பணம் திருப்பிக் கொடுப்பதா இல்லையா என்பதில் காணிக் கொமிஷனரின் தீர்ப்பே முடிவானது
- காணிக்கு போகும் வழி கீழே குறிப்பிடப்பட்டிருக்கிறது
- விண்ணப்பங்கள் வருடாந்த வருமானமாக விவாகமாகாதவர்கள் ரூபாய் 12,000மும் விவாகமாதோ ரூபாய் 24,000 ம் வரையும் உடையவர்கள் 10 ஏக்கர் தொடக்கம் 25 ஏக்கருக்கு மேற்படாமல் காணி பங்கீடு பெறுவதற்கு தகுதியுடையவர்களாவா வருமானத்தில் அததாட்சிக்காக வருமானவரி இலாககாவுரல் கடைசியாகக் கொடுக்கப்பட்ட வரிமதிப்பு அறிக்கையைக் காணிக் கச்சேரியில் காட்டவேண்டும்.
- வருடாவரும் கட்டப்பட வேண்டிய பணம் திருத்தப்படாத காணியின் பெறுமதியில் 4 வீதப்படி அறவிடப்படும்
- இந்தக் காணிக் குத்த தகுதியான பயிர்கள் என்னவென்பதை காணிக் குக்கு நேரே கீழ் காட்டப்பட்டிருக்கிறது
- மேற்கொண்டு வேறு விபரங்கள் வேண்டுமாயின் ஊவா மாகாண அதிபா அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

வதுளைக் கச்சேரி,
1955 ம் ரூ (பெருவரி) மார்ச் 14 ந் உ.

டி. இராஜரத்தினம்,
ஊவா மாகாண அதிபருக்காக்.

கிராமம்	காரியா திகாரியின் பிரிவு	காணியின் விபரம்		விசாலம் ஏ ரூ ப.	தகுதியென்று அறிவிக்கப்படும் உள்ள நிலத்தின் பிரயோசனம் சிறுநீர் (Citrus)	
		பட இலக்கம்	துண்டு			
பக்கினிகரவல்	வெள்ளாச	புதிய கிராமப்பட இல	1	350 0 0		
			168	37		100 0 0
				47		30 0 0
				104		20 0 0
		மொத்தம்		500 0 0		

காணி இருக்கும் இடமும் விபரமும்—

காணி இருக்கும் இடம்—இக்காணி வதுளை டில்லிநிகலில் உள்ள வெள்ளாச என்னும் பிரதான தலைமைக்காரரின பகுதியில் உள்ள பக்கினி காவல் என்னும் கிராமத்தில் உள்ளது

இக்காணி பிபிலை—மொனரூக்கல் ரோட 13½ கட்டையில் இருந்து சிழ்க்குப்புறமாக பிரதான வீதியை எல்லையாகக் கொண்ட 15 ம கட்டைக்கு அருகாமையில் அல்லது குலண்டாவா சந்தியிலிருந்து (மொனரூக்கல்) எதிர்பக்கமாக 10 மைல் தூரத்தில் பிபிலைக்குப் போகும் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது அதனுடன் இக்காணி பிரதான வீதிக்கு சிழ்க்குப்புறமாக 15 ம 13½ கட்டைக் கற்களையும் எல்லையாகக் கொண்டிருக்கிறது

மழை வீழ்ச்சி—இப்பகுதியில் வருடாந்த மழை வீழ்ச்சி 75 அங்குலமாகும்

கமம் செய்யாத தேவையான கூலி ஆட்கள்—கிராமக் கூலி ஆட்கள் 5-7 மைல் சுற்றளவில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது

விண்ணப்பப் பத்திரம்

1. விண்ணப்பகாரரின் பெயரும் விலாசமும் _____
 2. நிரந்தரமாக வசிக்கும் இடம் _____
 3. தொழில் _____
 4. இலங்கை வாசியா? _____
 5. விவாகமானவரா அல்லது விவாகம் ஆகாதவரா, தாபரிப்பிள்ளைகளின் தொகை _____
 6. பணம் சேமித்திருந்தால் அவற்றின் தொகை _____
 7. வருமானவரி இலாகாவின் கடைசி வரிமதிப்பு அறிகையின்படி வருடாந்த வருமானம் _____
 8. சொந்தக் காணியின் விபரங்களும் அவற்றால் உமக்கு உண்டாகும் பிரயோசனங்களும் _____
- மேட்டு நிலம். வேளாண்மை நிலம்.
எ று. ப. எ று. ப.
9. குத்தகையில் அல்லது காணி பண்படுத்தல் சட்டத்தின் கீழ் காணிகளின் பெற்றிருந்தால் அவற்றின் விபரங்களும் பிரயோசனமும் _____
- மேட்டு நிலம். வேளாண்மை நிலம்
எ று. ப. எ று. ப.
10. தேவைப்படும் காணியின் முழுவிபரம் (துண்டு இலக்கம், விசாலம்) _____
 11. நீர் செய்ய விரும்பும் பயிர் _____
 12. வருடாந்தம் காணியில் செலவழிக்க உத்தேசித்திருக்கும் பணத்தொகை _____
- விண்ணப்பகாரரின் கையொப்பம்

காணிக் கச்சேரியைப்பற்றிய அறிவித்தல்கள்

முடிக்குரிய காணியுறுதிப் பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற்கான காணிக் கச்சேரியைப்பற்றிய விளம்பரம்

அவைகளைப்பற்றிய விவரங்கள் கீழே காட்டியுள்ள முடிக்குரிய காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற்கு 1955 ம ஆண்டின் 19 ம இலக்க, காணி பண்படுத்தல் சட்டத்தின்படி 1955 ம இல (மாரச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு நாளுடடானில், முசலிக் காரியா திகாரி கந்தோரில், மனளா உதவிக் கவணமேந்து என்னென்றா ஒரு காணிகச்சேரி நடத்தவா ரென்று இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

2. விண்ணப்பக்காரர் ஒவ்வொருவரும் தாங்களே காணிக் கச்சேரிக்கு வரவேண்டும், அல்லது தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அனுப்பிவைக்கவேண்டும்.

3. இக்காணிக் கச்சேரியைப்பற்றிய யாதும் விசாரித்தறிய வேண்டுமானால் அக்காரியங்களைப்பற்றி உதவிக் கவணமேந்து என்னென்றாக எழுதி விசாரித்துக்கொள்ள வேண்டும்

டபிள்யூ. எஸ். டி. அல்லிஸ், காணிக் கொம்பிஷனருக்காக.

பக்கிட்டுக் கொடுக்க விருக்கும் காணியைப்பற்றிய விபரங்கள்

படத்தின் இல	பாகத்தின் இல	கிராமம்	விசாலம்
P. P. A 1822	3	கணகாணி தீவு	எ று. ப. 1 0 22
P. P. 5509	14	ஒல்லி மடு	0 3 17
ஒ	15	ஒல்லி மடு	3 0 6

இல 0 3/97—LD 1046

மத்தியவகுப்பு—ஆணைவிழுந்தான மணல் காடு

வட மாகாண அதிபர் அவர்கள் காணியபிவிருத்திச் சட்டத்தின் மேற்குறிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் தென்னை, பனை செய்கைக்குத் தகுந்த இடங்களுக்கு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்காகவும், குறிக்கப்படும் காணிக் கச்சேரியைப்பற்றி ஆட்களைத் தெரிவு செய்வதற்குமாக ஓர் காணிக் கச்சேரி நடாத்துவாரா காணியின் விபரங்கள் கீழே குறிக்கப்படும் அட்டவணியில் காணக் காணிக் கச்சேரி நடக்கும் திகதியும், நேரமும், இடமும் பின்னால் விளம்பரப்படுத்தப்படும்

2. மத்திய வகுப்பு இலங்கையரிடமிருந்தே விண்ணப்பப்பத்திரங்கள் அனுமதிக்கப்படும்.

3. விண்ணப்பப்பத்திரங்கள் இணைப்பிரதியில் வட மாகாண அதிபர் அவர்களுக்கு பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படவேண்டும் காடு உறையின் இடங்களைக்கட்குறித்த மேற்கோணத்தில் வல்லி, ரக்கோலிப்ப பகுதியில் காணிக் கோரும் விண்ணப்பம் என முகவரி இடப்படவேண்டும் விண்ணப்பப் பத்திரங்கள் வட மாகாண அதிபருக்கு 1955 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ந் திகதி, சனிக்குழைமை பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக கிடைக்க அனுப்பவேண்டும்

4. விண்ணப்பப்பத்திரங்கள் கீழே தரப்பட்ட மாதிரிப் பத்திரப் பிரகாரம் தயாரித்து அனுப்பப்படல் வேண்டும். இக்கந்தோரில் மாதிரிப் பத்திரங்கள் கொடுப்பதற்கு மாதிரிப் பத்திரப் பிரகாரம் வரையப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

5. தெரிவு செய்யப்படுவாரா காணி கொடுத்த திகதியில் இருந்து ஒரு வருடத்துக்குள் அக்காணி முழுவதையும், துப்பரவுசெய்து, தென்னை யும், பனையும் நடுத்தல் வேண்டும். காற்றைத் தடுக்கக்கூடிய மரங்கள் எல்லை சுற்றிவர நடுத்தல் வேண்டும்

6. தெரிவுசெய்த விண்ணக்காரர் வட மாகாண அதிபர் கற்பிக்கும் தேதியில் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட காணியங்களை ஒப்புக்கொள்ள தயாராகவிற்கக்கவேண்டும் தவறுவோரது தெரிவு ரத்துசெய்யப்படும்

7. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பாரர், காணியின் திருத்தப்படாத பெறுமதியின் 4 வீதம் வருடாந்தக் கட்டணமாகக் கட்டவேண்டும்.

8. விண்ணப்பத்திற சமர்ப்பிக்கப்படும் ஏந்தத் தகவலும் உண்மை யற்றதென்று காணப்படாமையின் அவவிண்ணப்பம் தள்ளப்படும். விண்ணப்பக்காரர் முன்னரே தெரிவு செய்யப்பட்டிருந்தா குறித்த தெரிவு ரத்துசெய்யப்படும்.

அட்டவணை

குறிக்கப்படும் திட்டத்தின் கீழ் கண்டவாறு அமைந்துள்ளது —

- மேற்கு வல்லிப்புரம் ஆலயம்,
- தெற்கு மணல் காடு,
- சிழக்கு கடல்,
- வடக்கு போடவிருக்கும் ரோடும்

மாதிரிப்பத்திரம்

- (1) பெயர் _____
- (2) விண்ணப்பக்காரரின் தற்போதைய விலாசம் _____
- (3) விண்ணப்பக்காரரின் நிரந்தர குடியிருப்பும் விலாசமும் _____
- (4) வயது _____
- (5) தொழில் _____
- (6) விண்ணப்பக்காரரின் பராமரிப்பில் தங்கியிருப்பவர்களும், அவர்கள் ஆண்டு பெண்கள் எப்பதும், அவர்கள் வயதும் அவர்கள் விண்ணப்பக்காரனுக்கு எவ்வகையிற் சொந்தமென்பதும் _____.
- (7) தற்போதைய வருடாந்த வருமானம் _____
(வருமானவரிப்பத்திரமோ அல்லது வேறு நம்பிக்கைக்குரிய அத்தாட்சிப்பத்திரமோ விண்ணப்பத்துடன் இணைக்கப்படல்வேண்டும்)
- (8) காணியங்கட்டிடில் செலவு செய்வதற்கு விண்ணப்பக்காரரிடமுள்ள பணம் _____
- (9) விண்ணப்பக்காரர் அறிவிக்க விருமும் விசேஷ தகவல்கள் _____

யாழ்ப்பாணக் கச்சேரி, எம். ஸ்ரீகாந்தர், 1955 ம் இல பெருவரிமீ 10 ந் உ. வட மாகாண அதிபர்